

தருச்சீற்றம்பலம்

அருட்பெருஞ்சோதி அகவல்

அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி
அருட்சிவ நெறிசார் அருட்பெரு நிலைவாழ்
அருட்சிவ பதியாம் அருட்பெருஞ்சோதி
ஆகம முடிமேல் ஆரண முடிமேல்
ஆகநின்று ஓங்கிய அருட்பெருஞ்சோதி
இகநிலைப் பொருளாய்ப் பரநிலைப் பொருளாய்
அகமறப் பொருந்திய அருட்பெருஞ்சோதி
ஈனம்இன் றிகபரத்து இரண்டின்மேற் பொருளாய்
ஆனலின்றோங்கிய அருட்பெருஞ்சோதி -10
உரைமனங் கடந்த ஒருபெரு வெளிமேல்
அரைசு செய்து ஓங்கும் அருட்பெருஞ்சோதி
உளக்கமும் உணர்ச்சியும் ஒளிதரும் ஆக்கையும்
ஆக்கமும் அருளிய அருட்பெருஞ்சோதி
எல்லையில் பிறப்பெனும் இருங்கடல் கடத்தி என்
அல்லலை நீக்கிய அருட்பெருஞ்சோதி
ஏறா நிலைமிசை ஏற்றி என்றனக்கே
ஆறாறு காட்டிய அருட்பெருஞ்சோதி
ஐயமும் திரிபும் அறுத்து எனது உடம்பினுள்
ஐயமும் நீக்கிய அருட்பெருஞ்சோதி -20

TRUTH-CONSCIENT WORLD (SUPRAMENTAL WORLD)

VAST GRACE LIGHT - PRAYER CHANTING

Vast Grace - Light Vast Grace - Light
Vast Grace - Light Vast Grace - Light
The Grace held path of Sivam to the Vast Divine
Grace -State existent
The Gracious Divine head the Vast Grace - Light
Over the crowning divinely rituals and vedic jewelled crown
Steadfastly bestowing the Vast Grace -Light
As the earthly substance and the heavenly substance
Harmoniously intercoured within and without the
Vast Grace - Light
As the presiding substance over duality of earth and
heaven shun of lowliness
So steadfastly bestowing the Vast Grace - Light 10
Transcended of the word and thought over a
Vast Supramental Space
Reigning and bestowing the Vast Grace - Light
The force of light exhibiting emotive impetus
And granted of the action the Vast Grace - Light
Traversed me the horizon of darkened - Ocean like
rhythm of birth
Abrogated off the distress the Vast Grace - Light
Ascended me over the unascendable high - state
Shown me the twelvth state (Dwadasantha) of
Divine and ethereal space
Doubt and distortion discorded of me
And the doubt of inner body releived of the
Vast Grace - Light 20

ஒன்றென இரண்டென ஒன்றிரண்டெனஇவை

அன்றென விளங்கிய அருட்பெருஞ்ஜோதி

ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே

ஆதாரமாகிய அருட் பெருஞ்ஜோதி

ஒளவியம் ஆதி ஓர் ஆறுந் தவிர்த்தபேர்

அவ்வியல் வழத்தும் அருட்பெருஞ்ஜோதி

திருநிலைத் தனிவெளி சிவவெளி எனும் ஓர்

அருள்வெளிப் பதிவளர் அருட்பெருஞ்ஜோதி

சுத்த சன்மார்க்கச் சுகத்தனி வெளிஎனும்

அத்தகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

- 30

சுத்த மெய்ஞ்ஞான சுகோதய வெளிஎனும்

அத்து விதச்சபை அருட்பெருஞ்ஜோதி

தூய கலாந்த சுகந்தரு வெளிஎனும்

ஆய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

ஞானயோகாந்த நடத்திரு வெளிஎனும்

ஆனியில் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி

விமலபோதாந்தமா மெய்ப்பொருள் வெளிஎனும்

அமல சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி

பெரிய நாதாந்தப் பெருநிலை வெளிஎனும்

அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி

- 40

As the one as the twofold as the two-in-one these

As non so expressive the Vast Grace - Light

Given me the effulgence to learn without studying

As supportive the Vast Grace - Light

Excluded of the six sensual features of natural

physical living

As the pray insisted of the Vast Grace - Light

The Divine's sky spacing over cosmic space

Ascending to the grace - plane of the Vast Grace - Light

The ultimate Truth - World's blissful space

The truth -conscient realm of the Vast Grace - Light

30

The ultimate truth-knowledge hold the blissful supramental - Vast

As the realm of non-dualism (advaitic) the

Vast Grace - Light

The bliss-giving space of perfecting purity

Hold the truth - conscient realm the Vast Grace - Light

In the dynamic active Vast of spiritual knowledge

Hold in the Truth-conscient realm the Vast Grace - Light

The undescrivable supreme vast of (sat world)

truth - substance

Hold in the truth-conscient realm the Vast Grace - Light

The high truth-conscient world of the Supramental Vast

That hold in the truth-conscient the Vast Grace Light

40

சுத்த வேதாந்தத் தூரியமேல் வெளிஎனும்
அத்தகு சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
சுத்த சித்தாந்த சுகப்பெரு வெளிஎனும்
அத்தனிச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
தகரமெய்ஞ் ஞானத் தனிப்பெரு வெளிஎனும்
அகர நிலைப்பதி அருட்பெருஞ்ஜோதி
தத்துவா தீதத் தனிப்பொருள் வெளிஎனும்
அத்திரு அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
சச்சிதானந்தத் தனிப்பர வெளி எனும்
அச்சியல் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி 50
சாகாக் கலைநிலை தழைத்திடு வெளி எனும்
ஆகாயத் தொளிர் அருட்பெருஞ்ஜோதி
காரண காரியங் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
ஏகம் அனேகம் எனப்பகர் வெளி எனும்
ஆகமச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
வேதாகமங்களின் விளைவுகட்கு எல்லாம்
ஆதாரமாம் சபை அருட்பெருஞ்ஜோதி
என்று ஆதிய சுடர்க்கு இயல் நிலையாய் அது
அன்றாம் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி 60

The transcendental Vast summit's the "ABSOLUTE"
As equal the truth-conscient realm's the Vast Grace - Light
The bliss-hold Vast of Truth philosophy
As the exclusive truth-conscient realm's the
Vast Grace - Light
The Absolute's self Vast of Truth-knowledge
As the eternal God-head of the Vast Grace - Light
The transcendental Absolute Truth substance (SAT) Vast to all the
principles
As the Divine plane's the Vast Grace - Light
The Absolute's manifest Vast of the "Existent - Conscient
Bliss" (SAT-CHIT-ANAND)
As the Replica Divine plane's the Vast Grace - Light 50
The knowledge of deathlessness blossoming in the Vast
Shower the divine sky of Vast Grace - Light
The causal - action exhibiting Vast
As the hold of truth-conscient Vast Grace - Light
The ONE as many so expressive Vast
As the procedural principles of the Truth - conscient Vast
Grace - Light
For the "Absolute's" all effectual procedures
As the basic supportive the Vast Grace - Light
To the source to sun, moon, stars eternal light's natural state
Being the Divine plane's Vast Grace Light 60

சமயம் கடந்த தனிப்பொருள் வெளியாய்
அமையும் திருச்சபை அருட்பெருஞ்ஜோதி
முச்சுடர் களும்ஒளி முயங்குற அளித்தருள்
அச்சுடராம் சபை அருட்பெருஞ்ஜோதி
துரியமுங் கடந்த சுக பூரணந்தரும்
அரிய சிற்றம்பலத்து அருட்பெருஞ்ஜோதி
எவ்வகைச் சுகங்களும் இனிதுற அளித்தருள்
அவ்வகைச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
இயற்கை உண்மையதாய் இயற்கையின்பமுமாம்
அயர்ப்பிலாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி 70
சாக்கிரா தீதத் தனிவெளியாய் நிறைவு
ஆக்கிய சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
சுட்டுதற்கு அரிதாம் சுகாதீத வெளி எனும்
அட்டமேற் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
நவந்தவிர் நிலைகளும் நண்ணும் ஓர் நிலையாய்
அவந்தவிர் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
உபய பக்கங்களும் ஒன்று எனக் காட்டிய
அபய சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
சேகர மாம்பல சித்தி நிலைக்கு எலாம்
ஆகர மாம்சபை அருட்பெருஞ்ஜோதி 80

The Truth-substance (SAT) vast transcended of the
philosophical tenets
Hold as the Divine plane's Vast Grace - Light
Granted of the Grace the three blazes lit up by the light
The blazing plane's Vast Grace - Light
Transcendent beyond bestowing blissful wellness
The rarefied Truth - conscient Vast Grace - Light
The well being of all kinds sweetly granted of
Hold the Truth - conscient Vast Grace - Light
As the natural truth so as the natural Blissfulness
Hold the tiresomeless Truth - conscient
Vast Grace - Light 70
As the unascendable transcendent Vast of exclusive
fulfilment
Hold the truth-conscient Vast Grace - Light
As the rarely unidentifiable Vast of transcendent
wellness
Hold beyond the eighth plane Truth - conscient the Vast
Grace - Light
As the one focused plane beyond all the nine spiritual planes
Hold the stress free Truth - conscient Vast Grace - Light
As the integrated one to all the Two-Fold planes so exhibitive
Hold the refuge Truth - conscient Vast Grace - Light
As the treasury of all fulfilling goals
The Ocean of truth - conscient Vast Grace - Light 80

மனாதிகட்கு அரிய மதாதீத வெளியாம்
 அனாதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
 ஓதிநின்று உணர்ந்துணர்ந்து உணர்தற்கு அரிதாம்
 ஆதி சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
 வாரமும் அழியா வரமும் தருந்திரு
 ஆரமு தாம்சபை அருட்பெருஞ்ஜோதி
 இழியாப் பெருநலம் எல்லாம் அளித்தருள்
 அழியாச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
 கற்பம் பலபல கழியினும் அழிவுறா
 அற்புதம் தரும்சபை அருட்பெருஞ்ஜோதி 90
 எனைத்தும் துன்பு இலா இயலளித்து எண்ணிய
 அனைத்தும் தருஞ்சபை அருட்பெருஞ்ஜோதி
 பாணிப் பிலதாய்ப் பரவினோர்க்கு அருள்புரி
 ஆணிப் பொன் அம்பலத் தருட்பெருஞ்ஜோதி
 எம்பலம் எனத்தொழுது ஏத்தினோர்க்கு அருள்புரி
 அம்பலத்து ஆடல்செய் அருட்பெருஞ்ஜோதி
 தம்பர ஞான சிதம்பரம் எனும் ஓர்
 அம்பரத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி
 எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
 அச்சபை இடங்கொளும் அருட்பெருஞ்ஜோதி 100

As the obscure vast transcending all imaginations and religious thoughts
 Hold the eternal Truth -conscient Vast Grace - Light
 It is so immaculate as to realise by study and by feeling and over feeling
 Hold the self - creative Truth-conscient Vast Grace - Light
 As the non - abrogate boon - deliverer, and lone bestower
 Hold the blissful elixir Truth - conscient Vast Grace - Light
 As the deliverer of all the supreme wellness
 Hold the eternal Truth - conscient Vast Grace - Light
 As the non-abrogate even after aeons after aeons
 Hold as deliverer of miracles the Truth - conscient Vast Grace - Light 90
 Aspired of naturalness without the least distress
 Hold all the deliverer Truth - conscient Vast Grace - Light
 To bestow Grace on the secular humanity
 Hold the summit (supramental) Golden plane's Vast Grace - Light
 To bestow Grace to those who worship as their own plane
 Hold the dynamically active plane's Vast Grace - Light
 As their spiritual Truth - knowledge world (Chitamparam)
 That plane hailed as of the Vast Grace - Light
 Which assembly said to be universal by the learned
 That assembly holds the presence of the Vast Grace - Light 100

வாடுதல் நீக்கிய மணி மன்று இடையே
 ஆடுதல் வல்ல அருட்பெருஞ்ஜோதி
 நாடகத் திருச்செயல் நவிற்றிடும் ஒருபேர்
 ஆடகப் பொது ஒளிர் அருட்பெருஞ்ஜோதி
 கற்பனை முழுவதும் கடந்து ஒளிதரும் ஓர்
 அற்புதச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி
 ஈன்ற நற்றாயினும் இனிய பெருந்தயவு
 ஆன்ற சிற்சபையில் அருட்பெருஞ்ஜோதி
 இன்புறு நானுளத் தெண்ணியாங்கு எண்ணி ஆங்கு
 அன்புறத் தருசபை அருட்பெருஞ்ஜோதி 110
 எம்மையும் என்னைவிட்டு இறையும் பிரியாது
 அம்மை அப்பனுமாம் அருட்பெருஞ்ஜோதி
 பிறிவுற்று அறியாப் பெரும்பொரு ளாய்என்
 அறிவுக்கு அறிவாம் அருட்பெருஞ்ஜோதி
 சாதியும் மதமும் சமயமும் காணா
 ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி
 தனுசுர ணாதிகள் தாம் கடந்து அறியும் ஓர்
 அனுபவம் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
 உனும் உணர்வு உணர்வாய் உணர்வெலாம்கடந்த
 அனுபவா தீத அருட்பெருஞ்ஜோதி 120

Over the Rubee studded stage devoid of suffering
 As the dynamic valour to act the Vast Grace - Light
 To exhibit the Divine's one illusory action graceful
 To shower effulgence over the universal action by the
 Vast Grace - Light
 As the effulging Light transcending all the imaginary
 The one wondrous Truth - conscient Vast Grace - Light
 As the sweet supreme compassion even exceedingly of the
 begotten mother
 Hold the Truth - conscient Vast Grace - Light
 As my soul thinks of the thought of blissfulness
 Therein the deliverer of Love the Truth - conscient
 Vast Grace - Light 110
 Ever from me the Inseparable even for a minute
 As the motherly and fatherly Vast Grace - Light
 Unknown of the separation the supreme substance
 My knowledgeable knowledge Vast Grace - Light
 Caste, religion and philosophical tenets never
 could perceive
 The self - creative eternal Vast Grace - Light
 Transcended of all the perceivable senses the one
 To be felt the experience of the Vast Grace - Light
 Transcended of all the conscious experiences
 To feel consciously the conscient Vast Grace - Light 120

பொதுவுணர்வு உணரும் போது அலால் பிரித்தே

அது எனில் தோன்றா அருட்பெருஞ்ஜோதி

உளவினில் அறிந்தால் ஒழியமற்று அளக்கின்

அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி

என்னையும் பணிகொண்டு இறவா வரம் அளித்து

அன்னையின் உவந்த அருட்பெருஞ்ஜோதி

ஓதி ஓதாமல் உறவு எனக்கு அளித்த

ஆதி யீறு இல்லா அருட்பெருஞ்ஜோதி

படிஅடி வான்முடி பற்றினும் தோற்றா

அடிமுடி எனும் ஓர் அருட்பெருஞ்ஜோதி

130

பவனத்தின் அண்டப் பரப்பின் எங்கெங்கும்

அவனுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி

திவள் உற்ற அண்டத் திரளின் எங்கெங்கும்

அவளுக்கு அவளாம் அருட்பெருஞ்ஜோதி

மதன் உற்ற அண்ட வரைப்பின் எங்கெங்கும்

அதனுக்கு அதுவாம் அருட்பெருஞ்ஜோதி

எப்பாலுமாய் வெளிஎல்லாம் கடந்து மேல்

அப்பாலும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி

வல்லதாய் எல்லாம் ஆகிஎல்லாமும்

அல்லதாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி

140

Unless inseparable from the consciousness of ONENESS

There is inaccessible Vast Grace - Light

Unless felt in the soul if measurable otherwise

Immeasurable the measure of Vast Grace - Light

Given of me to serve and delivered me the boon of

deathlessness

And gotten me Mother Vast Grace - Light

Bonded of me in relation by chanting without study

The timeless eternal Vast Grace - Light

shall not face even if to grabble step by step the bottom most

bottom and the crowning sky

The bottom of the bottom and the crown of the crown the Vast
Grace - Light **130**

The spread over all the cosmic and beyond

Equals to He the Vast Grace - Light

Impregnate with the cosmic mass all over

Equals to SHE the Vast Grace - Light

The beauteous horizon containing all over the cosmic

Equal to That the Vast Grace - Light

The OMNIPRESENT transcended of all the vasts

And beyond yet yonder the Vast Grace - Light

The OMNIPOTENT of all and becoming all

Yet as the NON-BEING the Vast Grace - Light

140

எப்பொருள் மெய்ப்பொருள் என்பர்மெய்கண்டோர்
அப்பொருள் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
தாங்கு அகிலாண்ட சராசர நிலை நின்று
ஆங்குற விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
சத்தர்கள் எல்லாம் தழைத்திட அகம்புறத்து
அத்திசை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
சத்திகள் எல்லாம் தழைக்க எங்கெங்கும்
அத்தகை விளங்கும் அருட்பெருஞ்ஜோதி
முந்துறும் ஐந்தொழின் மூர்த்திகள் பலர்க்கும்
ஐந்தொழில் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி 150
பெரிதினும் பெரிதாய்ச் சிறிதினும் சிறிதாய்
அரிதினும் அரிதாம் அருட்பெருஞ்ஜோதி
காட்சியும் காணாக் காட்சியும் அதுதரும்
ஆட்சியும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
இன்புறு சித்திகள் எல்லாம் புரிகவென்று
அன்புடன் எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி
இறவாவரம் அளித்து என்னை மேல் ஏற்றிய
அறவாழியாம் தனி அருட்பெருஞ்ஜோதி
நான் அந்தம் இல்லா நலம்பெற எனக்கே
ஆனந்தம் நல்கிய அருட்பெருஞ்ஜோதி 160

Whatever object seen by the realised one finds
divinely
That has so become by the Vast Grace - Light
To cosmic reigning in the Form of stable status
There it expressively the Vast Grace - Light
To make the male aspect deities flourish inwardly
and outwardly
There it is expressive in their direction by the
Vast Grace - Light
To make the female aspect deities flourish
It is so expressive by the Vast Grace - Light
The frontal five elements' presiding deities
Awarded of the five cosmic - sustainer functions by the
Vast Grace - Light 150
Vastness over vast and smallness over small
And immaculateness over immaculate the
Vast Grace - Light
Granted of the vision and invisible vision
And the ruling Vast Grace - Light
To do the awarding of all blissful fulfilments
Bestow me with love the Vast Grace - Light
Ascended of me granting the boon of deathlessness
The highly charitable exclusive Vast Grace - Light
To beget me endless wellness
Showered the delight the Vast Grace - Light 160

எண்ணிய எண்ணியாங்கு இயற்றுக என்று எனை
அண்ணி உள் ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
மேயினை மெய்ப்பொருள் விளங்கினை நீ அது
ஆயினை என்று அருள் அருட்பெருஞ்ஜோதி
எண்ணில் செழுந்தேன் இனியதெள் ளமுது என
அண்ணித்து இனிக்கும் அருட்பெருஞ்ஜோதி
சிந்தையில் துன்பொழி சிவம்பெறுக எனத் தொழில்
ஐந்தையும் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
எங்கெங்கு இருந்து உயிர் ஏதெது வேண்டினும்
அங்கக் கிருந்து அருள் அருட்பெருஞ்ஜோதி 170
சுகமுதல் புறப்புறம் தங்கிய அகப்புறம்
அகப்புறம் முற்றுமாம் அருட்பெருஞ்ஜோதி
சிகரமும் வகரமும் சேர்தனி உகரமும்
அகரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
உபரச வேதியின் உபயமும் பரமும்
அபரமும் ஆகிய அருட்பெருஞ்ஜோதி
மந்தணம் இது என மறு இலா மதியால்
அந்தணர் வழத்தும் அருட்பெருஞ்ஜோதி
எம்புயக் கனி என எண்ணுவார் இதய
அம்புயத்து அமர்ந்த அருட்பெருஞ்ஜோதி 180

How thought of me to perform so shall be
As driven inwardly by the Vast Grace - Light
The Truth - substance thought of and realised that thou cast
That thou becamest so bestow the Vast Grace - Light
Old Honey most as the sweet elixir so
Embracing sweet Vast Grace - Light
Eradicate the distress in thought to so beget the
Divine's grace
To perform the cosmic's five functions by the
Vast Grace - Light
Wherever from the living being demanded of whatever
Bestow therein the Vast Grace - Light 170
The psyche inward with subtle-physical and gross
physical
So constituted of the psyche and the outer physical the
Vast Grace - Light
As constituents of Heaven and earth the life
and body became of the Vast Grace - Light
with the supportive five elemental functions of the Divine
The earth became of the Vast Grace - Light
The wondrous miracle of unrecenting wisdom
So impress the learned the Vast Grace - Light
As the unattainable Fruit of thinkers so in
Their heart's chamber sitting Vast Grace - Light 180

செடியறுத் தேதிட தேகமும் போகமும்

அடியருக் கேதரும் அருட்பெருஞ்ஜோதி

துன்பு அறுத்து ஒருசிவ தூரிய சுகந்தனை

அன்பருக்கே தரும் அருட்பெருஞ்ஜோதி

பொதுவது சிறப்பது புதியது பழையது என்று

அதுவது வாய்த்திகழ் அருட்பெருஞ்ஜோதி

சேதனப் பெருநிலை திகழ்தரும் ஒருபரை

ஆதனத்து ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

ஓமயத் திருஉரு உவப்புடன் அளித்து எனக்கு

ஆமயத் தடைதவிர் அருட்பெருஞ்ஜோதி 190

எப்படி எண்ணியது என் கருத்து இங்கு எனக்கு

அப்படி அருளிய அருட்பெருஞ்ஜோதி

எத்தகை விழைந்தன என்மனம் இங்கு எனக்கு

அத்தகை அருளிய அருட்பெருஞ்ஜோதி

இங்குறத் திரிந்து உளம் இளையா வகை எனக்கு

அங்கையிற் கனியாம் அருட்பெருஞ்ஜோதி

பார் உயப் புரிகெனப் பணித்து எனக்கு அருளி என்

ஆருயிர்க்குள் ஒளிர் அருட்பெருஞ்ஜோதி

தேவி உற்று ஒளிர் தரு திருஉருஉடன் எனது

ஆவியில் கலந்து ஒளிர் அருட்பெருஞ்ஜோதி 200

Cutting asunder the body's passions and desires

So awarding strong body and bliss the Vast Grace - Light

Cutting aside the troublesome one transcendental

Divine bliss

So awarding the Vast Grace - Light

As commonality speciality Newness olden so;

It is held in existence by the Vast Grace - Light

'ONE DIVINE' as the self in existence

So held in the Being by the Vast Grace - Light

With love award me the Divine's body

Abrogate the illusory's ignorance by the

Vast Grace - Light 190

How did I thought of my ideal here that was

So awarded by the Vast Grace - Light

To what extent did my mind evolve here that was

So awarded by the Vast Grace - Light

To me sheltering and wandering here the mind

never deserted

As the palm-held fruit of the Vast Grace - Light

To serve the world to evolve so awarded of me

Showering effulgence into my soul by the

Vast Grace - Light

The Mother Divine with her effulgent divine body

Infused in my being by the showering

Vast Grace - Light 200

எவ்வழி மெய்வழி என்பவே தாகமம்

அவ்வழி எனக்கு அருள் அருட்பெருஞ்ஜோதி

வையமும் வானமும் வாழ்த்திட எனக்கருள்

ஐயறிவு அளித்த அருட்பெருஞ்ஜோதி

சாமாறு அனைத்தும் தவிர்த்து இங்கு எனக்கே

ஆமாறு அருளிய அருட்பெருஞ்ஜோதி

சத்தியமாம் சிவ சக்தியை யீந்து எனக்கு

அத்திறல் வளர்க்கும் அருட்பெருஞ்ஜோதி

சாவா நிலை இது தந்தனம் உனக்கே

ஆவா என அருள் அருட்பெருஞ்ஜோதி 210

சாதியும் மதமும் சமயமும் பொய் என

ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி

மயர்ந்திடேல் சிறிதும் மனம் தளர்ந்து அஞ்சேல்

அயர்ந்திடேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி

தேசறத் திகழ்தரு திருநெறிப் பொருள் இயல்

ஆசறத்தொரித்த அருட்பெருஞ்ஜோதி

காட்டிய உலகெலாம் கருணையால் சித்தியின்

ஆட்டியல் புரியும் அருட்பெருஞ்ஜோதி

எங்குலம் எம் இனம் என்ப தொண்ணூற்றாறு

அங்குலம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி 220

The trod to Godward says the Divine tenets as the trod

That trod giveth me the Vast Grace - Light

The earth and Heaven to glorify me bestowed

With the knowledge of cosmic five elemental function by
the Vast Grace - Light

Barring all the inhibitions the path of death granted of me

All the sanctions by the Vast Grace - Light

The truth-hold Divine force yielded of me

As so grow to become by the Vast Grace - Light

This deathless - state awarded to thoust

As to so entitled by the Vast Grace - Light

210

Caste, Religion and philosophical tenets are false so

Informed in the ageless beginning by the
Vast Grace - Light

Never subject to hypnotize nor to fear of mind's despair

Nor submit to inertia so bestow the Vast Grace - Light

To live lustrously the divine's nature of matter (SAT)

Bountily Poured over by the Vast Grace - Light

All the visioned worlds by the compassionate Truth -conscient

Force

Activated of by the Vast Grace - Light

My commune, my race as said is Ninetysix inches

To so bestow the Vast Grace - Light

220

எம்மதம் எம் இறை என்ப உயிர்த்திரள்
அம்மதம் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
கூறிய கருநிலை குலவிய கீழ்மேல்
ஆறியல் என உரை அருட்பெருஞ்ஜோதி
எண் தர முடியாது இலங்கிய பற்பல
அண்டமும் நிறைந்தொளிர் அருட்பெருஞ்ஜோதி
சார் உயிர்க்கு எல்லாம் தாரக மாம்பரை
ஆருயிர்க்கு உயிராம் அருட்பெருஞ்ஜோதி
வாழி நீடுழி வாழியென்று ஓங்குபேர்
ஆழியை அளித்த அருட்பெருஞ்ஜோதி 230
மாய்ந்தவர் மீட்டும் வரும்நெறி தந்து இதை
ஆய்ந்தீடு என்றுரைத்த அருட்பெருஞ்ஜோதி
எச்சம் நினக்கிலை எல்லாம் பெறுக என்று
அச்சம் தவிர்த்த என் அருட்பெருஞ்ஜோதி
நீடுக நீயே நீள் உலகு அனைத்தும் நின்று
ஆடுக என்ற என் அருட்பெருஞ்ஜோதி
முத்திறல் வடிவமும் முன்னி ஆங்கு எய்துறும்
அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்
ஆவகை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி 240

My religion my God so say the human kind
That to be so grant the Vast Grace - Light
The said basics engulf the lower and upper
As six stages so declare the Vast Grace - Light
Numerically impossible to locate the so many
Cosmic planes filled up with the effulging
Vast Grace - Light
To the all living beings Divine is the refuge
The life - sustenance to the soul the Vast Grace - Light
Live the aeonic life so blessed me with
The sceptre the Vast Grace - Light 230
The knowledge giveth me to retrieve the dead into life to
Dwell deep so said the Vast Grace - Light
No remnant to thoust shall get the all so
The fear abolished of me the Vast Grace - Light
Thou possesseth ever all the worlds and so
Reign over says the Vast Grace - Light
The gain of three kinds of forms achieved of there the
Resulting boon giveth me the Vast Grace - Light
* The three kinds realised fulfilments' all
To be owned mine the Vast Grace - Light
* Form, formless -form and formless 240

கரும சித்திகள் கலைபல கோடியும்
 அரசுற எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
 யோகசித்திகள் வகை உறுபல கோடியும்
 ஆக என்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
 ஞான சித்தியின் வகை நல்விரிவு அனைத்தும்
 ஆனி இன்று எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
 புடை உறு சித்தியின் பொருட்டே முத்தியை
 அடைவது என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
 முத்தி என்பது நிலை முன் உறு சாதனம்
 அத்தகவு என்ற என் அருட்பெருஞ்ஜோதி 250
 சித்தி என்பது நிலைசேர்ந்த அனுபவம்
 அத்திறல் என்ற என் அருட்பெருஞ்ஜோதி
 ஏகசிற் சித்தியே இயல் உற அனேகம்
 ஆகியது என்ற என் அருட்பெருஞ்ஜோதி
 இன்பசித்தியின் இயல் ஏகம் அனேகம்
 அன்பருக்கு என்ற என் அருட்பெருஞ்ஜோதி
 எட்டு இரண்டு என்பன இயலும் முற்படிவென
 அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி
 இப்படி கண்டனை இனி உறுபடி எலாம்
 அப்படியே எனும் அருட்பெருஞ்ஜோதி 260

The destined knowledge of actions numerically many crores
 Bestow me to rule over the Vast Grace - Light
 The spiritual realisation of the kinds numerically many crores
 Bestow me to own the Vast Grace - Light
 The knowledge of Divine realisation of the kinds with the
 good extensive of all
 Bestow me to possess with harmlessness the
 Vast Grace - Light
 Realisation subjected to the fulfilment step by step
 So schemed to bestow the Vast Grace - Light
 Realisation of Psyche as the status is the foremost necessity
 So held of me the Vast Grace - Light 250
 The goal's attainment is the realised state of experience
 So held of me the Vast Grace - Light
 The ONE Truth - consciousness Force is the cause
 for the many
 So has that become my Vast Grace - Light
 The Bliss - Force (ANANDA) is the causal one and many
 So be to the devoted my Vast Grace - Light
 The sixteenth plane is attainable prestage
 So held to bestow the transcendental Vast Grace - Light
 So visioned to further ascend all the stages
 So held by the Vast Grace - Light 260

படிமுடி கடந்தனை பார் இது பார் என

அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி

ஜோதியுள் ஜோதியின் சொரூபமே அந்தம்

ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

இந்த சிற்ஜோதியின் இயல் உரு ஆதி

அந்தம் என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே

ஆதி என்று அருளிய அருட்பெருஞ்ஜோதி

நல்லமுது என் ஒரு நா உளம் காட்டி என்

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி 270

கற்பகம் என் உளங் கைதனில் கொடுத்தே

அற்புதம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

கதிர் நலம் என் இரு கண்களிற் கொடுத்தே

அதிசயம் இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

அருள் ஒளி என் தனி அறிவினில் விரித்தே

அருள்நெறி விளக்கெனும் அருட்பெருஞ்ஜோதி

பரை ஒளி என் மனப் பதியினில் விரித்தே

அரசது இயற்றெனும் அருட்பெருஞ்ஜோதி

வல்லப சக்திகள் வகை எலாம் அளித்து எனது

அல்லலை நீக்கிய அருட்பெருஞ்ஜோதி 280

The last step to the crown ascended of to see this as

The base and crown exhibited so by the
Vast Grace - Light

The form of light within the light as

The beginningless eternity so bestowed Vast Grace - Light

This truth-conscious light's action in the

Beginningless eternal so bestowed the Vast Grace - Light

Thou knoweth the beginning and ending

So thou art the eternity so held the Vast Grace - Light

My tongue tasted the divine elixir showing the soul

The distress of me abolished by the Vast Grace - Light 270

The treasure - house giveth me in my hand - palm

The miracles to do the Vast Grace - Light

The ray of wellness giveth me in my both eyes

The wonder to do the Vast Grace - Light

The effulgent grace spreaded exclusively in my wisdom

By the grace - trod of light the Vast Grace - Light

The Divine - Light spreaded in my mental faculty

To rule over to act the Vast Grace - Light

The Divine forces of all kind giveth to me

The distress relieved of the Vast Grace - Light 280

ஆரியல் அகம்புறம் அகப்புறம் புறப்புறம்
 ஆரமுது எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
 சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி என்று
 ஆரியர் புகழ்தரும் அருட்பெருஞ்ஜோதி
 பிறிவேது இனி உனைப் பிடித்தனம் உனக்குநம்
 அறிவே வடிவெனும் அருட்பெருஞ்ஜோதி
 எஞ்சேல் உலகினில் யாதொன்றும் பற்றியும்
 அஞ்சேல் என்றருள் அருட்பெருஞ்ஜோதி
 மாண்டுழ லாவகை வந்து இளங் காலையே
 ஆண்டு கொண்டருளிய அருட்பெருஞ்ஜோதி 290
 பற்றுகள் அனைத்தையும் பற்றறத் தவிர்த்து எனது
 அற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி
 சமயம் குலமுதல் சார்பெலாம் விடுத்த
 அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி
 வாய்தற்கு உரித்தெனும் மறை ஆகமங்களால்
 ஆய்தற்கு அரிய அருட்பெருஞ்ஜோதி
 எல்லாம் வல்லசித் தெனக்கு அளித்து எனக்குஉனை
 அல்லாது இலையெனும் அருட்பெருஞ்ஜோதி
 நவை இலா உளத்தில் நாடிய நாடிய
 அவை எலாம் அளிக்கும் அருட்பெருஞ்ஜோதி 300

The six naturals, subtle - physical Gross - physical
 vital, mental, subtle - mental, subtle - vital
 These six elixirs giveth me the Vast Grace - Light
 As the light within the light of sun and moon
 So hailed by Aryas the Vast Grace - Light
 Inseparable from thou holding thee
 To thou wisdom is the form of the Vast Grace - Light
 Do not object on the earth to hold anything
 Bestow not to fear the Vast Grace - Light
 Deathless - state giveth me at the dawn
 Bestowed to rule over the Vast Grace - Light 290
 Attachment to the all entirely relieved of me to the ties
 Also the fear abolished of the Vast Grace - Light
 The linkage to philosophical sect and ethnic discorded of
 Dawned the reveal of the Vast Grace - Light
 Probable though to know from the book of philosophical tenets
 Yet improbable to dwell of the Vast Grace - Light
 The omnipotent Truth - conscious knowledge giveth me
 yet thoust
 Without nothingness of me the Vast Grace - Light
 Bereft of error in the soul sought after sought
 of the all giveth by the Vast Grace - Light 300

கூற்றுதைத்து என்பால் குற்றமும் குணங்கொண்டு

ஆற்றல்மிக் களித்த அருட்பெருஞ்ஜோதி

நன்று அறிவு அறியா நாயினேன் தனையும்

அன்று வந்து ஆண்ட அருட்பெருஞ்ஜோதி

நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்

ஆயினும் அருளிய அருட்பெருஞ்ஜோதி

தோத்திரம் புகலேன் பாத்திரம் அல்லேன்

ஆத்திரம் அளித்த அருட்பெருஞ்ஜோதி

எச்சோ தனைகளும் இயற்றாது எனக்கே

அச்சோ என்றருள் அருட்பெருஞ்ஜோதி

310

ஏறா நிலைநடு ஏற்றி என்றனை ஈண்டு

ஆறாறு கடத்திய அருட்பெருஞ்ஜோதி

தாபத் துயரம் தவிர்த்து உலகு உறும் எலா

ஆபத்தும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

மருட்பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே

அருட்குரு ஆகிய அருட்பெருஞ்ஜோதி

உருவமும் அருவமும் உபயமும் ஆகிய

அருள்நிலை தெரித்த அருட்பெருஞ்ஜோதி

இருள் அறுத்து என் உளத்து எண்ணியாங்கு அருளி

அருள் அமுது அளித்த அருட்பெருஞ்ஜோதி

320

Tossed of the death faultiness of me as the trait

Giveth the acme of strength the Vast Grace - Light

Me being the ignorant dog of good intelligence

Yet present on that day and ruled over the

Vast Grace - Light

Being the downtrodden even of dog and fly

Yet graced me the Vast Grace - Light

Never recited the epilogue nor entitled to

Stress ridden to the Vast Grace - Light

Never subjected to the aptitudeness of me

With no embarrassment bestow the grace the

Vast Grace - Light 310

Ascended me to the centre of the unascendable stage

heeding to my request

Transcended me to the twelvth plane the

Vast Grace - Light

Eradicated the troubles of passion the world facing all

The dangers eliminated of the Vast Grace - Light

Eradicated the enemical ignorance brought up me

and mine

Became the Grace - bestowing master the

Vast Grace - Light

As the form, Formless and Form - Formless so

Bestowed the Grace - borne Vast Grace - Light

The dark-ignorance of me made cut off by the Grace

as thought of

And bestowed the graceful - elixir the

Vast Grace - Light 320

தெருள்நிலை இது எனத்தெருட்டி என்னுளத்திருந்து

அருள் நிலை காட்டிய அருட்பெருஞ்ஜோதி

பொருட்பதம் எல்லாம் புரிந்து மேல் ஓங்கிய

அருட்பதம் அளித்த அருட்பெருஞ்ஜோதி

உருள்சக(டு) ஆகிய உளம்சலி யாவகை

அருள்வழி நிறுத்திய அருட்பெருஞ்ஜோதி

வெருள்மன மாயை வினை இருள் நீக்கி உள்

அருள் விளக்கேற்றிய அருட்பெருஞ்ஜோதி

சுருள்விரி வுடைமனச் சூழல் எலாம் அறுத்தே

அருள் ஒளி நிரப்பிய அருட்பெருஞ்ஜோதி 330

விருப்போ(டு) இகல்உறு வெறுப்புத் தவிர்த்தே

அருட்பே(று) அளித்த அருட்பெருஞ்ஜோதி

அருட்பேர் தரித்து உல(கு) அனைத்தும்மலர்ந்திட

அருட்சீர் அளித்த அருட்பெருஞ்ஜோதி

உல(கு)எலாம் பரவஎன் உள்ளத்து இருந்தே

அலகிலா ஒளிசெய் அருட்பெருஞ்ஜோதி

விண்ணின்உள் விண்ணாய் விண்நடு விண்ணாய்

அண்ணி நிறைந்த அருட்பெருஞ்ஜோதி

விண்உறு விண்ணாய் விண்நிலை விண்ணாய்

அண்ணி வயங்கும் அருட்பெருஞ்ஜோதி 340

This is the wisdom so knowledged in my soul

Shown me the grace - status the Vast Grace - Light

Understood meaning of the substance and beyond
blossoming

Meaning of the grace giveth the Vast Grace - Light

All kinds of wheeling thoughts of the mind yet nobly

Stalled me in the grace - trod the Vast Grace - Light

Eradicated the legacy's darkness of the dry mental illusory

Lit up the grace in soul the Vast Grace - Light

The whirling of mind's thoughts to coiling and
release all cut off asunder

Filled up with grace - effulgence the

Vast Grace-Light 330

Desire and the enemical hatrednes stalled off

Bestowed the boon of grace the Vast Grace - Light

Possessed of the graceous personage to blossom over
the whole world

Granted the wellness of grace the Vast Grace-Light

To engulf the whole world from my soul

Spread the boundless effulgence the Vast Grace-Light

Inside the sky as sky in the centre of the sky as sky

So filled up densely the Vast Grace - Light

The expanding sky as sky the status of sky as sky

So densely became of the Vast Grace - Light

340

காற்றினுள் காற்றாய்க் காற்றிடைக் காற்றாய்
 ஆற்றலின் ஓங்கும் அருட்பெருஞ்சேர்தி
 காற்றுறு காற்றாய்க் கால்நிலைக் காற்றாய்
 ஆற்ற விளங்கும் அருட்பெருஞ்சேர்தி
 அனலினுள் அனலாய் அனல்நடு அனலாய்
 அனலுற விளங்கும் அருட்பெருஞ்சேர்தி
 அனல்உறும் அனலாய் அனல்நிலை அனலாய்
 அனலுற வயங்கும் அருட்பெருஞ்சேர்தி
 புனலின்உள் புனலாய்ப் புனல் இடைப்புனலாய்
 அனை என வயங்கும் அருட்பெருஞ்சேர்தி 350
 புனலுறு புனலாய் புனல்நிலைப் புனலாய்
 அனை எனப் பெருகும் அருட்பெருஞ்சேர்தி
 புவியினுள் புவியாய் புவிநடுப் புவியாய்
 அவைதர வயங்கும் அருட்பெருஞ்சேர்தி
 புவி உறு புவியாய்ப் புவிநிலைப் புவியாய்
 அவைகொள விரிந்த அருட்பெருஞ்சேர்தி
 விண்நிலை சிவத்தின் வியன்நிலை அளவி
 அண்ணுற அமைத்த அருட்பெருஞ்சேர்தி
 வளிநிலை சத்தியின் வளர்நிலை அளவி
 அளி உற அமைத்த அருட்பெருஞ்சேர்தி 360

Inside of the air as air in the interspace of air as air
 The blossoming force of the Vast Grace - Light
 The blowing air as air static air as air
 Expressive as the force of the Vast Grace - Light
 Inside of the fire as fire the centre of fire as fire
 Became as fire the Vast Grace - Light
 The blowing fire as fire static fire as fire
 Became as fire-force the Vast Grace - Light
 Inside of the water as water in the interspace of
 water as water
 Became as the force the Vast Grace - Light 350
 The flowing water as water static water as water
 Swelling so of the Vast Grace - Light
 Inside of the earth as earth centre of earth as earth
 Their deliverance as the Vast Grace - Light
 The expansive earth as earth static earth as earth
 Contained as expanse in the Vast Grace - Light
 The Status of divine sky wonderfully linked with
 Immaculately structured by the Vast Grace - Light
 The air's status - force evolving - state linked with
 Sustainingly structured by the
 Vast Grace - Light 360

நெருப்பது நிலைநடு நிலை எலாம் அளவி
 அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 நீர்நிலை திரைவளர் நிலைதனை அளவி
 ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 புவிநிலை சுத்தமாம் பொற்பதி அளவி
 அவை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணினில் திண்மையை வகுத்து அதில் கிடக்கை
 அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணினில் பொன்மை வகுத்து அதில் ஐமையை
 அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 370
 மண்ணினில் ஐம்பூ வகுத்து அதில் ஐந்திறம்
 அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணினில் நாற்றம் வகுத்து அதில் பல்வகை
 அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணினில் பற்பல வகைகருநிலை இயல்
 அண்உறப்புரிந்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணினில் ஐந்தியல் வகுத்து அதில் பல்பயன்
 அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 மண்ணிடை அடிநிலை வகுத்து அதில் பன்னிலை
 அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 380

The density of crust equitable state all linked with
 Structured in balance by the Vast Grace - Light
 The quantity - state of water evolving cloud - state
 linked with
 Fully structured by the Vast Grace - Light
 The state of earth's tidyness linked with the cosmic god
 To become so structured by the Vast Grace - Light
 The earthly land with dense mass formed
 of elemental substance inside
 In layers structured by the Vast Grace - Light
 The earthly land borne with gold formed of five elements
 In layers structured of the Vast Grace - Light 370
 The earthly land structured with five elements
 ingrained with five powers to execute
 Respectively as to the need by the Vast Grace - Light
 The earthly land ingrained with different smelts
 Distinguishly to feel by the Vast Grace - Light
 The earthly land borne of the capacity to evolve
 different kinds of life-substances
 structured so by the Vast Grace - Light
 The earthly land infused with five kinds of
 capacities to render large goodness
 Structured so by the Vast Grace - Light
 The earthly land formed with deep bottom base
 and over several bases
 In layers structured so by the Vast Grace - Light 380

மண்ணினில் ஐந்தைந்துவகையும் கலந்துகொண்டு

அண்உறப்புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்இயற் சத்திகள் மண்செயற் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்உருச் சத்திகள் மண்கலைச் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ஒளிர் சத்திகள் மண்கருச் சத்திகள்

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மண்கணச் சத்திகள் வகைபல பலவும்

அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி 390

மண்நிலைச் சத்தர்கள் வகைபல பலவும்

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்கரு உயிர்த்தொகை வகைவிரி பலவா

அண்கொள அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணினில் பொருள்பல வகைவிரி வெவ்வேறு

அண்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

மண்உறு நிலைபல வகுத்து அதில் செயல்பல

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மண்ணிடைப் பக்குவம் வகுத்து அதில் பயன் பல

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 400

The earthly land with twenty five powers mutually infusing

Structured so In layers by the Vast Grace - Light

The inherent power of earth and dynamic force

Formed of so In layers by the Vast Grace - Light

The formative forces of earth and the earth's
knowable forces

Formed of so In layers by the Vast Grace - Light

The light-forces of earth and life-forces of earth

Formed of so In layers by the Vast Grace - Light

The earthly deities of different kinds in large numbers

Formed of in group by the Vast Grace - Light 390

The earth based gods of different kinds in large numbers

Aptly created by the Vast Grace - Light

The earth based living species of different kinds
extensively in large numbers

Harmoniously made of their habitat by the
Vast Grace - Light

The earth contained of different kinds of
substances extensively in variance

Harmoniously made to grow by the Vast Grace - Light

The earthly soil of different kinds structured and
their varied actions

Harmoniously performed by the Vast Grace - Light

The earthly soil borne of qualities to render large
goodness

Harmoniously structured by the Vast Grace - Light 400

மண்இயல் பலபல வகுத்து அதில் பிறவும்

அண்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் தண்மையும் நிகழ்ஊ றொழுக்கமும்

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் பசுமையை நிறுத்தி அதில் பல

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடைப் பூவியல் நிகழ் உறு திறவியல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரினில் சுவைநிலை நிரைத்து அதில் பல்வகை

ஆர்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி 410
நீரினில் கருநிலை நிகழ்த்திய பற்பல

ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை நான்கு இயல் நிலவுவித்து அதில் பல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை அடிநடுநிலை உற வகுத்து அனல்

ஆர்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடை ஒளி இயல் நிகழ்பல குண இயல்

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி
நீரிடைச் சத்திகள் நிகழ்வகை பலபல

ஆர்தர வகுத்த அருட்பெருஞ்ஜோதி 420

The earthly soil of varied constituents and in
them others also

Harmoniously structured by the Vast Grace - Light
In water the coolness and feeling at touch and
capability to flow

Harmoniously structured by the Vast Grace - Light
In water greenery infused and many to sprout

Structured so by the Vast Grace - Light

In water inherent floral culture and blossoming

Harmoniously created by the Vast Grace - Light

In water tastefulness filled with different kinds
and in degrees

Structured so by the Vast Grace - Light 410

In water many many evolere lives

Inherently structured by the Vast Grace - Light
of water four-fold statuses created to render many uses

Structured so by the Vast Grace - Light

of watery bottom base and centre holded the warmthnes

Structured so by the Vast Grace - Light

In water the light performs functionally many qualities

Structured so by the Vast Grace - Light

The water borne deities perform different
kinds of functions

Structured so by the Vast Grace - Light 420

நீரினில் சத்தர்கள் நிறைவகை உறைவகை

ஆந்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை உயிர்பல நிகழ்உறு பொருள்பல

ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

நீரிடை நிலைபல நிலை உறு செயல்பல

ஆர்கொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நீர்உறு பக்குவ நிறைவுறு பயன் பல

ஆர்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

நீர் இயல் பலபல நிரைத்து அதில் பிறவும்

ஆந்தரப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

430

தீயினில் சூட்டியல் சேந்தரச் செலவு இயல்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயினில் வெண்மைத் திகழ் இயல் பலவா

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைப்பூளலாம் திகழ்உறு திறம் எலாம்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை ஒளியே திகழ்உற அமைத்து அதில்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை அருநிலை திருநிலை கருநிலை

ஆய்வுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

440

In water full-fledged deities of dwelling kind

Structured so by the Vast Grace - Light

of water borne many lives render many substances

Structured inherently by the Vast Grace - Light

of watery many states functions many state-wise

contained so by the Vast Grace - Light

of water raise qualities fulfils large goodness

Structured so by the Vast Grace - Light

of watery state in many many as constituent and

with others

Structured so by the Vast Grace - Light

430

The fire with hotness the destroyer as its quality and state

Structured so by the Vast Grace - Light

of the fire white ash as the resultant substance

Structured so by the Vast Grace - Light

of the fire emerge sparkling state and functions many

Structured so by the Vast Grace - Light

of fire emerge effulgence structured so and

The resultant usufructuary formed by the

Vast Grace - Light

of fire formlessness, wealth and evolving source

Structured so by the Vast Grace - Light

440

தீயிடை மூவியல் செறிவித்து அதில்பல

ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை நடுநிலை திகழ்நடு நடுநிலை

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைப் பெருந்திறல் சித்திகள் பலபல

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைச் சித்துகள் செப்புறும் அனைத்தும்

ஆய்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடைச் சத்திகள் செறிதரு சத்தர்கள்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

450

தீயிடை உயிர்பல திகழ்உறு பொருள்பல

ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை நிலைபல திகழ்செயல் பலபயன்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயினில் பக்குவம் சேர்குணம் இயல்குணம்

ஆய்பல வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீயிடை உருக்கியல் சிறப்பியல் பொதுஇயல்

ஆய்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தீஇயல் பலபல செறித்து அதில்பலவும்

ஆய்உறப் புரிந்த அருட்பெருஞ்ஜோதி

460

of fire three states created and by them many

Resultant usufructuary formed by the Vast Grace - Light

of fire mid-state in the centre in centre borne

structured so by the Vast Grace - Light

of fire high powers of many many attainments

Structured so by the Vast Grace - Light

of fire contained all the miracles

Structured so by the Vast Grace - Light

of fire the female deities and the wellness -

giveth male deities

created usefully by the Vast Grace - Light

450

out of fire many lives and many substances emerge

structured so by the Vast Grace - Light

of fire stages are many actions and usufructuary many

Structured so by the Vast Grace - Light

By fire quality-enrich inherently contained

Structured so by the Vast Grace - Light

out of fire melting speciality and generality

Emergently so structured by the Vast Grace - Light

The fire - state ignite many many and in them many

Emergently structured by the Vast Grace - Light

460

காற்றிடை அசை இயல் கலை இயல் உயிர் இயல்
 ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடைப்பூ இயல் கருதுறு திறவியல்
 ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றினில் ஊறியல் காட்டுறு பலபல
 ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றினில் பெருநிலை கருநிலை அளவில
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடை ஈரியல் காட்டி அதில்பல
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி 470
 காற்றினில் இடைநடு கடைநடு அகம்புறம்
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றினில் குணம்பல கணம்பல வணம்பல
 ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடைச் சத்திகள் கணக்கில உலப்பில
 ஆற்றவும் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடைச் சத்தர்கள் கணிதம் கடந்தன
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடை உயிர்பல கதிபல கலைபல
 ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி 480

of air movement, knowledgefulness and livelines
 Structured as the force by the Vast Grace - Light
 of air the softness life - evolving status
 structured as the force by the Vast Grace - Light
 By air the dynamic force of action shown in many many
 Structured so by the Vast Grace - Light
 The air as stormy-state and life - evolving state infinitely
 Structured as the force by the Vast Grace - Light
 of air twofold states shown and in them many
 Structured as actions by the Vast Grace - Light 470

 of air in the belly inward and outwardly by anus
 structured so to action by the Vast Grace - Light
 of air many quality - wise many dense - wise
 many force - wise
 structured so to action by the Vast Grace - Light
 of air deities of female aspect countless and endless
 structured so to action by the Vast Grace - Light
 of air deities of male aspect beyond to count
 structured so to action by the Vast Grace - Light
 of air lives many destiny many knowledgeable many
 structured so to be active by the Vast Grace - Light 480

காற்றிடை நானிலைக் கருவிகள் அனைத்தையும்
 ஆற்றுக வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடை உணரியல் கருதியல் ஆதிய
 ஆற்றுக வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றிடைச் செயல் எலாம் கருதியபயன் எலாம்
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றினில் பக்குவக் கதி எலாம் விளைவித்து
 ஆற்றலின் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 காற்றினில் காலம் கருதுறு வகை எலாம்
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி 490
 காற்றியல் பலபல கணித்து அதில் பிறவும்
 ஆற்றவும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடைப் பகுதியின் விரிவியல் அணைவியல்
 அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடைப் பூ எலாம் வியப்புறு தீறன் எலாம்
 அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியினில் ஒலி நிலை வியன் நிலை அனைத்தும்
 அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடைக் கருநிலை விரிநிலை அருநிலை
 அளிகொள வகுத்த அருட்பெருஞ்ஜோதி 500

of air four stages as instrumentation to motivate all
 structured so to action by the Vast Grace - Light
 of air-sensation life's function to feel
 structured so to action by the Vast Grace - Light
 of air all the functions all the expected goodness
 structured so to action by the Vast Grace - Light
 of air all the resulting quality projected of
 structured so to action by the Vast Grace - Light
 of air the weather and life's span to measure all
 structured so to action by the
 Vast Grace - Light 490
 of air many many constituents filled in and with
 them others
 structured to function by the Vast Grace - Light
 of the sky expansive space and the embraceful
 laid out to be by the Vast Grace - Light
 of the sky all the earth over wonderfully all the forces of evolere
 laid out to be by the Vast Grace - Light
 In the sky sound-state and all its expanse - state
 laid out to be by the Vast Grace - Light
 of the sky the initial state expansive state and infinite state
 laid out to contain by the Vast Grace - Light 500

வெளியிடை முடிநிலை விளங்குற வகுத்தே
 அளிபெற விளக்கும் அருட்பெருஞ்ஜோதி
 வெளியினில் சத்திகள் வியப்புற சத்தர்கள்
 அளிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடை ஒன்றே விரித்து அதில் பற்பல
 அளி உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடைப் பலவே விரித்து அதில் பற்பல
 அளிதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வெளியிடை உயிர்இயல் வித்தியல் சித்தியல்
 அளிபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 510
 வெளியின் அனைத்தையும் விரித்து அதில் பிறவும்
 அளிஉற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 புறநடு வொடுகடை புணர்ப்பித்து ஒருமுதல்
 அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 புறந்தலை நடுவொடு புணர்ப்பித்து ஒருகடை
 அறம்பெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகப்புற நடுக்கடை அணைவால் புறமுதல்
 அகப்பட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகப்புற நடுமுதல் அணைவால் புறக்கடை
 அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி 520

of the cosmic Vast ultimate state understandably
 formed
 To openly expressive by the Vast Grace - Light
 In the cosmic Vast deities of female aspect and
 wondrous male aspect
 Dwell expressively by the Vast Grace-Light
 of the cosmic Vast the ONE spread over to contain
 many many
 substances to seed out by the Vast Grace - Light
 of the cosmic Vast the seeded many spread over to
 contain many many
 substances to deliver by the Vast Grace - Light
 of the cosmic Vast dynamic-life dynamic-seeds
 and dynamic - miracles
 Formed to disseminate by the Vast Grace - Light 510
 The cosmic Vast's possession of all spread over and
 in them with others
 To be participatively structured by the
 Vast Grace - Light
 The inner life intercoured with the physical and
 the inmost mind.
 structured to be by the Vast Grace - Light
 The inner mind intercoured with the life and physical
 structured to become by the Vast Grace - Light
 The inner and inmost life fused with the physical
 and the inner mind
 structured to contain by the Vast Grace - Light
 The inner and inmost life fused with the mind and
 the inner physical
 Structured to contain by the Vast Grace - Light 520

கருதுஅக நடுவொடு கடை அணைந்து அகமுதல்
 அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 தணிஅக நடுவொடு தலை அணைந்து அகக்கடை
 அணிஉற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகநடு புறக்கடை அணைந்து அகப்புறமுதல்
 அகம் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகநடு புறத்தலை அணைந்து அகப் புறக்கடை
 அகலிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகநடு அதனால் அகப்புற நடுவை
 அகம் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 530
 அகப்புற நடுவால் அணிபுற நடுவை
 அகப்பட அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 புறநடு அதனாற் புறப்புற நடுவை
 அறம்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 புகல் அரும் அகண்ட பூரண நடுவால்
 அகநடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 புறப்புறக் கடைமுதல் புணர்ப்பால் புறப்புற
 அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 புறத்தியல் கடைமுதல் புணர்ப்பால் புறத்துறும்
 அறக்கணம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி 540

To feel the inmost life fused with the inmost
 physical and the inmost mind
 Structured to bestow graciously by the Vast Grace - Light
 To contain the inmost life fused with the mind and
 the inmost physical
 coursed in line by the Vast Grace - Light
 The inmost life with the inner physical fused of the
 inner mind
 Structured to be functioning within the bounds of soul
 by the Vast Grace - Light
 The inmost life with inner mind fused of the inner
 and inmost physical
 Structured to function amid of soul by the
 Vast Grace - Light
 The inmost life make the function of inner life
 within the bounds of soul by the
 Vast Grace - Light 530
 By the inmost and inner life coursing the outer life
 structured to contain by the Vast Grace - Light
 By the inner life the outer life
 Harmoniously structured by the Vast Grace - Light
 By the involved cosmic self contained life
 The inmost life structured by the Vast Grace - Light
 The gross physical with the mind fused of the
 gross physicality
 Structured harmoniously by the Vast Grace - Light
 The function of physical with the mind unified
 emerging the senses
 Structured harmoniously by the
 Vast Grace - Light 540

அகப்புறக் கடைமுதல் அணைவால் அக்கணம்
 அகத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 அகக்கடை முதல் புணர்ப்பு அதனால் அகக்கணம்
 அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 வானிடைக் காற்றும் காற்றிடை நெருப்பும்
 ஆனற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 நெருப்பிடை நீரும் நீரிடைப் புவியும்
 அருப்பிட வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 நீர்மேல் நெருப்பும் நெருப்பின்மேல் உயிர்ப்பும்
 ஆர்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 550
 புனல்மேல் புவியும் புவிமேல் புடைப்பும்
 அனல்மேல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 பகுதிவான் வெளியில் படர்ந்தமா பூத
 அகல்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 உயிர்வெளி இடையே உரைக்கரும் பகுதி
 அயல்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 உயிர்வெளி அதனை உணர்கலை வெளியில்
 அயல் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 கலைவெளி அதனைக் கலப்பறு சுத்த
 அலர்வெளி வகுத்த அருட்பெருஞ்ஜோதி 560

The inner physical with inner mind associates
 the inner life
 Structured from the soul by the Vast Grace - Light
 The inmost physical with inmost mind intercoured
 of the inmost life
 Structured amid the soul by the Vast Grace - Light
 The air of the sky and the fire amid air
 Structured harmoniously by the Vast Grace - Light
 The water amid fire and the earth amid water
 Structured to be closely by the Vast Grace - Light
 The fire over water and the progeny of life over fire
 Structured orderly by the Vast Grace - Light 550
 The earth over water and the life over earth
 Structured over fire by the Vast Grace - Light
 over the cosmic Vast spreaded the subtle physical plane
 structured to contain the whole space by the
 Vast Grace - Light
 Amid the cosmic lifeplane Situate the Black space
 Structured to be blank plane by the Vast Grace - Light
 The cosmic - life plane fused with the cosmic - mind plane
 Structured to be indifferent by the Vast Grace - Light
 The cosmic mind plane transcendently became
 Evolvere into the overmental plane beyond by the
 Vast Grace - Light 560

சுத்தநல் வெளியைத் தூரிசறு பரவெளி

அத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரவெளி அதனைப் பரம்பர வெளியில்

அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரம்பர வெளியைப் பராபர வெளியில்

அரந்தெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பராபர வெளியைப் பகர்பெரு வெளியில்

அராவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பெருவெளி அதனைப் பெருஞ்சுக வெளியில்

அருள் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

570

குணமுதல் கருவிகள் கூடிய பகுதியில்

அணைவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மனமுதல் கருவிகள் மன்னுயிர் வெளியிடை

அனமுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காலமே முதலிய கருவிகள் கலைவெளி

ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

தூரிசறு கருவிகள் சுத்தநல் வெளியிடை

அரசுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

இவ்வெளி எல்லாம் இலங்க அண்டங்கள்

அவ்வயின் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

580

The spiritualised mind ranges transcendently

Evolvere amid the Truth plane by the Vast Grace - Light

The spiritualised mind ranges transcendently

Evolvere into the Global overmind by the

Vast Grace - Light

The global overmind to be transcendently

Evolvere into the summit overmind ranges by the

Vast Grace - Light

The summit overmind ranges to be transcendently

Evolvere into the world of supramental world (world of

Truth- consciousness) by the Vast Grace - Light

The world of supramental to be transcendently

Evolvere to bestow grace from

the world of SAT-CIT-ANANDA

570

the world & planes with Beings, Gods, Principles,

Powers & Workings

The earthly instrumentations of character - faculties

Structured to build by the Vast Grace - Light

The instrumentations of mind - faculties with

human Life plane

Structured harmoniously by the Vast Grace - Light

The instrumentations of life span with mindplane

Synchronizely structured by the Vast Grace - Light

The transcendental instruments with spiritual mind plane

Structured to reign by the Vast Grace - Light

These planes to be functional the cosmic planes

Adoptively arranged by the Vast Grace - Light

580

ஓங்கிய அண்டம் ஒளிபெற முச்சுடர்

ஆங்கிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

சிருட்டித் தலைவரைச் சிருட்டி அண்டங்களை

அருள்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

காவல்செய் தலைவரைக் காவல் அண்டங்களை

ஆவகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி

அழித்தல்செய் தலைவரை அவர் அண்டங்களை

அழுக்கற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

மறைத்திடு தலைவரை மற்றும் அண்டங்களை

அறத்தொடு வகுத்த அருட்பெருஞ்ஜோதி 590

தெளிவுசெய் தலைவரைத் தீகழும் அண்டங்களை

அளிபெற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

விந்துவாம் சத்தியை விந்தின் அண்டங்களை

அந்திறல் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

ஓங்கார சத்திகள் உற்ற அண்டங்களை

ஆங்காங் கமைத்த அருட்பெருஞ்ஜோதி

சத்தத் தலைவரைச் சாற்றும் அண்டங்களை

அத்தகை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

நாதமாம் பிரமமும் நாத அண்டங்களும்

ஆதரம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி 600

The whole cosmic plane to be diffused with light by
the *three effulgents

Structured there with by the Vast Grace - Light

The presiding creatives created the cosmic worlds

Subjected to Grace - Openness by the Vast Grace - Light

The presiding watchful over the cosmic world's
supervision

Structured to function by the Vast Grace - Light

The presiding abrogative and his cosmic worlds

Structured with perfection by the Vast Grace - Light

The presiding veiler and his cosmic worlds

Structured harmoniously by the Vast Grace - Light 590
* Sun, Moon and Stars

The presiding wisdom and his cosmic worlds

Structured open to receive grace by the Vast Grace - Light

The kinetic Force and its cosmic worlds

Structured open to become by the Vast Grace - Light

The primordial sound Force and its cosmic worlds

Structured to be dispersively by the Vast Grace - Light

The presiding sound force and his cosmic worlds

Structured to so become by the Vast Grace - Light

The infinite God-head as the sound and its cosmic worlds

Structured associatively by the Vast Grace - Light 600

பகர்பரா சத்தியைப் பதியும் அண்டங்களை

அகம் அற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

பரசிவ பதியைப் பரசிவாண்டங்களை

அரசுற அமைத்த அருட்பெருஞ்ஜோதி

எண்ணில்பல் சத்தியை எண்ணில் அண்டங்களை

அண்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அளவில் பல் சத்தரை அளவில் அண்டங்களை

அளவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

உயிர்வகை அண்டம் உலப்பில எண்ணில்

அயர்வற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

610

களவில் கடல்வகை காங்கில கரையில

அளவில் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

கடலவை அனைத்தும் கரையின்றி நிலையுற

அடல் அனல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி

கடல்களும் மலைகளும் கதிகளும் நதிகளும்

அடல் உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

கடலிடைப் பல்வளம் கணித்து அதில் பல் உயிர்

அடல்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

மலையிடைப் பல்வளம் வகுத்ததில் பல் உயிர்

அலைவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

620

The infinite Divine Force manifested of cosmic planes

Structured to dwell in the soul by the Vast Grace - Light

The supreme godhead with his universal cosmic planes

Structured to ruleover by the Vast Grace - Light

The countless deities of female aspect with countless
cosmic worlds

Structured harmoniously to be by the Vast Grace - Light

The Countless deities of male aspect with countless
cosmic worlds

Structured to be countless to the maximum by the Vast
Grace - Light

The life-species of the cosmic worlds to undisappear
and countless

Structured to be tiresomeless by the

Vast Grace - Light 610

The open landmass ocean Kinds boundless

Structured immeasurably by the Vast Grace - Light

The all oceans to sustain without boundary

Structured to contain by hotness by the

Vast Grace - Light

The oceans, mountains lands and rivers

Structured to be bound by the Vast Grace - Light

Amid the ocean many habitableness infused and many
habitants to live in

Structured to contain by the Vast Grace - Light

Amid the mountain many habitableness harnessed

and many habitants to live in

Structured to be ever roaming by the Vast Grace - Light

620

ஒன்றினில் ஒன்றே ஒன்றிடை ஆயிரம்
 அன்றற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 பத்திடை ஆயிரம் பகர் அதில் கோடி
 அத்துற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 நூற்றிடை இலக்கம் நுவல் அதில் அனந்தம்
 ஆற்றிடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 கோடியில் அனந்த கோடி பல்கோடி
 ஆடுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
வித்தியல் ஒன்றாய் விளைவியல் பலவாய்
 அத்தகை அமைத்த அருட்பெருஞ்ஜோதி 630
 விளைவியல் அனைத்தும் வித்திடை அடங்க
 அளவு செய்து அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வித்தும்பதமும் விளை உப கரிப்பும்
 அத்திறல் அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வித்திடை முளையும் முளையிடை விளைவும்
 அத்தக அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 வித்தினுள் வித்தும் வித்ததில் வித்தும்
 அத்திறம் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
 விளைவினுள் விளைவும் விளைவதில் விளைவும்
 அளை உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 640

There is ONELY ONE and from within became thousand
 Structured to be never negated by the Vast Grace - Light
 The ten's Thousand contain crore
 Structured to offshoot by the Vast Grace - Light
 The hundred contained infinite count
 Structured to offshoot by the Vast Grace - Light
 The crore contained in crores of crore count
 Structured to be dynamic by the Vast Grace - Light
 The ONE principle of seed matchless with many
 kind progeny
 Structured to be so by the Vast Grace - Light 630
 The seed within bear all the principles of progeny
 Structured so measurably by the Vast Grace - Light
 The seed and ripeness and the offshoot progeny
 Structured to action by the Vast Grace - Light
 The sprout of the seed and the progeny out of the sprout
 Structured to be so by the Vast Grace - Light
 The seed within the seed the seed of the seedling
 Structured to action by the Vast Grace - Light
 The progeny within the progeny the projectile progeny
 Structured closely by the Vast Grace - Light 640

முளையதின் முளையும் முளையினுள் முளையும்
அளைதர அமைத்த அருட்பெருஞ்ஜோதி
வித்திடைப் பதமும் பதத்திடை வித்தும்
அத்துற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
பதமதில் பதமும் பதத்தினுள் பதமும்
அதீர்வற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
ஒற்றுமை வேற்றுமை உரிமைகள் அனைத்தும்
அற்றென வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பொருள்நிலை உறுப்பியல் பொதுவகை முதலிய
அருள்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 650
உறவினில் உறவும் உறவினில் பகையும்
அறன்உற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பகையினில் பகையும் பகையினில் உறவும்
அகையற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
பாதியும் முழுதும் பதிசெயும் அந்தமும்
ஆதியும் வகுத்த அருட்பெருஞ்ஜோதி
துணையும் நிமித்தமும் துலங்கதின் அதுவும்
அணைவற வகுத்த அருட்பெருஞ்ஜோதி
உருவதின் உருவும் உருவினுள் உருவும்
அருள்உற அமைத்த அருட்பெருஞ்ஜோதி 660

The sprout from sprout and the sprout within the sprout
Structured to be by the Vast Grace - Light
The ripeness of seed and ripe-seed within ripening
Structured to be so by the Vast Grace - Light
The ripeness in the ripe and the ripe within the ripeness
Structured to be non-vibrant by the Vast Grace - Light
All the rights to unity and diversity
Structured not to be seen by the Vast Grace - Light
The state of substance function of instruments and
the commonalty
Structured to grace - orient by the
Vast Grace - Light 650
The relationship in the relation and the enmity
in the relationship
Structured to be naturally the Vast Grace - Light
The enmity in the enmity and the relationship
in the enmity
Structured to be so by the Vast Grace - Light
The half and full period is the godhead's action to end
And to begin structured so by the Vast Grace - Light
To be supportive action and its reason
Structured associatively by the Vast Grace - Light
The forming form and the form within form
Structured to be grace - orient by the
Vast Grace - Light 660

அருவினுள் அருவும் அருவதில் அருவும்
 அருள் இயல் அமைத்த அருட்பெருஞ்சேரதி
 கரணமும் இடமும் கலைமுதல் அணையும் ஓர்
 அரண்நிலை வகுத்த அருட்பெருஞ்சேரதி
 உருவதில் அருவும் அருவதில் உருவும்
 அருள்உற அமைத்த அருட்பெருஞ்சேரதி
 வண்ணமும் வடிவும் மயங்கிய வகைபல
 அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சேரதி
 சிறுமையில் சிறுமையும் சிறுமையில் பெருமையும்
 அறிதர வகுத்த அருட்பெருஞ்சேரதி 670
 பெருமையில் பெருமையும் பெருமையில் சிறுமையும்
 அருள் நிலை வகுத்த அருட்பெருஞ்சேரதி
 திண்மையில் திண்மையும் திண்மையில் நேர்மையும்
 அண்மையில் வகுத்த அருட்பெருஞ்சேரதி
 மென்மையில் மென்மையும் மென்மையில் வன்மையும்
 அண்மை அற்றமைத்த அருட்பெருஞ்சேரதி
 அடியினுள் அடியும் அடியிடை அடியும்
 அடிஉற அமைத்த அருட்பெருஞ்சேரதி
 நடுவினுள் நடுவும் நடுவதில் நடுவும்
 அடர்வுற அமைத்த அருட்பெருஞ்சேரதி 680

The Formless within Formless the Formless projectile
 from the Formless
 Structured to be grace-orient by the Vast Grace - Light
 The body life and mind associatively as the one
 Structured fortress by the Vast Grace - Light
 The Formless within Form the Form - projectile
 from the Formless
 Structured as grace-orient by the Vast Grace - Light
 The Form-shape and complexion intermixed
 Structured harmoniously by the Vast Grace - Light
 The lowliness within lowly the greatness from the lowliness
 Structured to be expressive by the Vast Grace - Light 670
 The greatness within great the lowliness from the great
 Structured to be grace-orient by the Vast Grace - Light
 The strong within strength the slender in the strong
 Structured to be closely held by the Vast Grace - Light
 The softness within soft the hardness in the soft
 Structured to be so by the Vast Grace - Light
 The bottom within bottom the bottom out of bottom
 Structured to arise by the Vast Grace - Light
 The middle within amidst the middle out of the amidst
 Structured to be densely by the
 Vast Grace - Light 680

முடியினுள் முடியும் முடியினில் முடியும்

அடர்தர அமைத்த அருட்பெருஞ்ஜோதி

அகப்பூ அகவறுப் பாக்க அதற்கவை

அகத்தே வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறப்பூ புறத்தில் புனையுரு வாக்கிட

அறத்துடன் வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அகப்புறப்பூ அகப் புறஉறுப் பியற்றிட

அகத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

புறப்புறப் பூவதில் புறப்புற உறுப்புற

அறத்திடை வகுத்த அருட்பெருஞ்ஜோதி

690

பாரிடை வேர்வையில் பையிடை முட்டையில்

ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி

உளர்வன பறப்பன உறுவன நடப்பன

ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல

அசலற வகுத்த அருட்பெருஞ்ஜோதி

அறிவொரு வகை முதல் ஐவகை அறுவகை

அறிதர வகுத்த அருட்பெருஞ்ஜோதி

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன்உற

அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்ஜோதி

700

The self in the * Crown the Crowning self

with ultimate potency manifested by the Vast Grace - Light

The soul to extend the subliminal instruments - for these

Soul-wise structured by the Vast Grace - Light

The gross physical body to extend in the outer physical

Structured with principle by the Vast Grace-Light

The subtle-physical body to extend the ** subtle-physical instruments

The subtle-Life (vital) structured by the Vast, grace-Light

The gross outer physical body to extend the
*** gross outer physical instruments

structured to reasoning the principles by the vast Grace - Light

* Sahasrara-thousand petals lotus - overhead soul (Sivam)

** Subtle-mind (mental mind) (அகமுதல்)

Subtle-life (vital) mind in the vital (அகஇடை)

Subtle-physical (அகக்கடை) Subtle-physical mind

*** Eyes, Nose, Skin, Mouth, Ear and all the
functional organs including Physical Mind 690

In the warmth of female ovary's ovum

Forms the soul by the Vast Grace - Light

The jerkers, Flights, hoppers and walkers

Structured systematically by the Vast Grace - Light

The immobiles, mobiles, of many kinds of living beings

Structured differently by the Vast Grace - Light

The life-species with single - sense to five senses
and six senses

Structured to live by the Vast Grace - Light

With differently natured to be different projectile benefits

Structured to so formed by the Vast Grace - Light

700

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல

அத்தகை வகுத்த அருட்பெருஞ்சோதி

பெண்ணினுள் ஆணும் ஆணினுள் பெண்ணும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி

பெண்ணினுள் மூன்றும் ஆணினுள் இரண்டும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி

பெண்ணிடை நான்கும் ஆணிடை மூன்றும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி

பெண் இயல் ஆணும் ஆண் இயல் பெண்ணும்

அண்ணுற அமைத்த அருட்பெருஞ்சோதி

710

பெண் திறல் புறத்தும் ஆண் திறல் அகத்தும்

அண்டுற வகுத்த அருட்பெருஞ்சோதி

பெண் இயல் மனமும் ஆண் இயல் அறிவும்

அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி

தனித்தனி வடிவினும் தக்க ஆண் பெண் இயல்

அனைத்துற வகுத்த அருட்பெருஞ்சோதி

உனற்கரும் உயிர் உள உடல் உள உலகுள்

அனைத்தையும் வகுத்த அருட்பெருஞ்சோதி

ஓவறா எழுவகை உயிர்முதல் அனைத்தும்

ஆவகை வகுத்த அருட்பெருஞ்சோதி

720

Artistic and wonderful creations in diversified variegations
Structured so to be in vogue by the vast Grace-Light
The Masculine creative in the female and the feminine
creative in the male

Inherently structured by the vast Grace-Light
In the female * three and in the male ** two

Inherently structured by the Vast Grace-Light
In the female ** four and in the male *** three

Inherently structured by the Vast Grace-Light
The feminine characteristics in the male

and the masculine characteristics in the female
Inherently structured by the vast Grace-Light

* Mental being 2) Vital being 3) Physical being
these three together called `Prakriti' i.e. Nature

** 1) Soul 2) Being of the soul as icon called

“Purusha” (Jeevan)

** 1) Four elemental nature : 1) earth 2) Water
3) Heat or Fire 4) air or life-force

*** 1) Soul 2) Divine's substance-nature 3) Etherial
Space-i.e Akasa **710**

The feminine opening outward the masculine

opening inward

Structured systematically by the Vast Grace - Light

The feminine mind with masculine intellect

Structured harmoniously by the Vast Grace - Light

Though different in forms yet with respective
masculine and feminine nature

Structured to contain by the Vast Grace - Light

The conscious life, body and the world

Structured the all by the Vast Grace - Light

* {The endless creation of seven-kind lives' progeny

upto their ultimate evolution structured by the

Vast Grace - Light **720**

* The Other Interpretation : The Womb's functional
delivery of life upto the outer structured systematically
by the Vast Grace-Light

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
 ஐபெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி
 தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
 ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 முட்டைவாய்ப் பயிலும் முழு உயிர்த் தீரள்களை
 அட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 நிலம்பெறும் உயிர்வகை நீள்குழு அனைத்தும்
 அலம்பெறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 வேர்வுற உதித்த மிகும் உயிர்த் தீரள்களை
 ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி 730
 உடல்உறு பிணியால் உயிர் உடல் கெடாவகை
 அடல் உறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 சிசு முதல் பருவச் செயல்களின் உயிர்களை
 அசைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 உயிர்பெறும் உடலையும் உடல் உறும் உயிரையும்
 அயர்வறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 பாடுறும் அவத்தைகள் பலவினும் உயிர்களை
 ஆடுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 முச்சுடர் ஆதியால் எச்சக உயிரையும்
 அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி 740

In the female at the rooting of ovule in ovary
 Structured to contain the five *elementals by the
 Vast Grace - Light
 The dwelling lives in the womb of mother
 To save protectively by the Vast Grace - Light
 The fully grown up lives in the ovary
 Wholly to be protective by the Vast Grace - Light
 The earth borne all the kinds of life - species
 To grow with substance protectively by the
 Vast Grace - Light
 The delivered all the life - species from sweat
 To save protectively by the Vast Grace - Light 730
 * Fire, Water, earth, air and etherial
 The life and body to be harmless from
 disease- ridden body
 To attentively protect by the Vast Grace - Light
 The live's functions of born child upto youth and beyond
 To intensely protect by the Vast Grace - Light
 The life's projectile - body and the body's borne-life
 To tiresomelessly protect by the Vast Grace - Light
 The live's facing many kinds of troubles
 To actively protect by the Vast Grace - Light
 Any kind of kindred lives with the three effulgents' source
 To fearlessly protect by the Vast Grace - Light 740

வான் முகில் சத்தியால் மழைபொழிவித்து உயிர்
 ஆனறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 இன்புறு சத்தியால் எழில்மழை பொழிவித்து
 அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 எண் இயல் சத்தியால் எல்லா உலகினும்
 அண் உயிர் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 அண்டப் புறப்புற அமுதம் பொழிந்து உயிர்
 அண்டுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 தேவரை எல்லாம் திகழ்புற அமுதளித்து
 ஆவகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி 750
 அகப்புற அமுதளித்து ஐவர் ஆதிகளை
 அகப்படக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 தருமக அமுதால் சத்தி சத்தர்களை
 அருளிநிற் காக்கும் அருட்பெருஞ்ஜோதி
 காலமும் நியதியும் காட்டி எவ்வுயிரையும்
 ஆலுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 விச்சையை இச்சையை விளைவித்து உயிர்களை
 அச்சறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 போகமும் களிப்பும் பொருந்துவித்து உயிர்களை
 ஆகமுட் காக்கும் அருட்பெருஞ்ஜோதி 760

To pour the rain by the force of sky's cloud the lives
 To have sustenance protectively by the Vast Grace - Light
 With the blissful force prosperous rain poured down
 To lovingly protect by the Vast Grace - Light
 In all the worlds by the mathematical force
 To protect the life intended by the Vast Grace - Light
 Pouring the cosmic nature's elixir over the life
 To have sustenance protectively by the Vast Grace - Light
 All the deities satiated with divine elixir
 To be so protected by the Vast Grace - Light 750
 The cosmic subtle - physical endowed with elixir the
 five elemental deities
 To have sustenance protectively by the Vast Grace - Light
 With the Divine mother's elixir the deities of male and
 female aspect
 To gracefully protect by the Vast Grace - Light
 Expressing the time factor and regulation any kind of life
 To be so protected by the Vast Grace - Light
 Aroused with knowledge and desire the lives
 To fearlessly protect by the Vast Grace - Light
 The pleasure and delight associated with the lives
 To succulently protect by the Vast Grace - Light 760

கலையறிவு அளித்துக் களிப்பினில் உயிரெலாம்
 அலைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 விடய நிகழ்ச்சியால் மிகுமுயிர் அனைத்தையும்
 அடைவறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 துன்பளித்து ஆங்கே சுகமளித்து உயிர்களை
 அன்புறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 கரணேந் தியத்தால் களிப்புற உயிர்களை
 அரண்நேர்ந்து அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
 எத்தகை எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு
 அத்தகை அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி 770
 எப்படி எவ்வுயிர் எண்ணின அவ்வுயிர்க்கு
 அப்படி அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
 ஏங்காது உயிர்த்திரள் எங்கெங்கு இருந்தன
 ஆங்காங்கு அளித்தருள் அருட்பெருஞ்ஜோதி
 சொல்லுறும் அசுத்தத் தொல்லுயிர்க் கவ்வகை
 அல்லலில் காத்தருளும் அருட்பெருஞ்ஜோதி
 சுத்தமும் அசுத்தமும் தோயுயிர்க் கிருமையின்
 அத்தகை காத்தருள் அருட்பெருஞ்ஜோதி
 வாய்த்திடும் சுத்த வகையுயிர்க்கு ஒருமையின்
 ஆய்ந்துறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி 780

Endowed with the Spiritual knowledge all the lives to delight
 Unwanderingly to protect by the Vast Grace - Light
 By sensual circumstances the emerging all lives
 To welcome protectively by the Vast Grace - Light
 Inflicted with troubles yet the lives bestowed with wellness
 To be lovingly protected by the Vast Grace - Light
 With the subliminal's action the lives to feel delight
 As of fortress to protect by the Vast Grace - Light
 Whatever any life thought of to beget to that life
 To bestow the same kind by the
 Vast Grace - Light 770
 Whatever life howsoever thought of to
 beget to that life
 To bestow the same kind by the Vast Grace - Light
 Wherever the life species are passionless to be
 Thereabouts bestow by the Vast Grace - Light
 The sayable kind of unhygienic Primitive lives
 To protect from the hankering by the Vast Grace - Light
 To life's existence from healthy and unhealthy
 To that specie protect by the Vast Grace - Light
 Endowed of the healthy life uniformly
 To attentively protect by the Vast Grace - Light 780

எவையெல்லாம் எவையெல்லாம் ஈண்டின ஈண்டின

அவையெல்லாம் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி

அண்டத் தூரிசையும் அகிலத் தூரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

பிண்டத் தூரிசையும் பேருயிர்த் தூரிசையும்

அண்டற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

உயிருறும் மாயையின் உறுவிரிவு அனைத்தும்

அயிரற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

உயிருறும் இருவினை யறுவிரிவு அனைத்தும்

அயர்வற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி 790

காமப் புடைப்புயிர் கண் தொடராவகை

ஆமற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

பொங்குறு வெகுளிப் புடைப்புகள் எல்லாம்

அங்கற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மதம்புரை மோகமும் மற்றவும் ஆங்காங்கு

அதம்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

வடுவுறும் அசுத்த வாதனை அனைத்தையும்

அடர்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

சுத்தமும் அசுத்தமும் தோய்ந்தவா தனைகளை

அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி 800

Whatever lives and whatever sought and sought for

They are all to protect by the Vast Grace - Light

The cosmic blasphemy and the earth's blasphemy

To wholly regulate by the Vast Grace - Light

The physical blasphemy and the cosmic blasphemy

To wholly regulate by the Vast Grace - Light

The life's projectile ignorance with its extension all

To succinctly regulate by the Vast Grace - Light

The life's destined two * destinys and their extension all

To tiresomelessly regulate by the

Vast Grace - Light 790

* past karma and the present karma i.e. destiny of past life and destiny of the present life

The life's projectile lust to never follow up

To succinctly keep away by the Vast Grace - Light

The spread out unintelligibles life's anger all

To succinctly do regulate by the Vast Grace - Light

The pride and passion and other wherever is

To destory by the Vast Grace - Light

The injuries borne from out of unhealthy impression all

To controllably destory by the Vast Grace - Light

The purity and impurity ridden impression

To do so regulate by the Vast Grace - Light

800

நால்வயிற் றுரிசும் நண்ணுயிர் ஆதியில்
 ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
 நால்வயிற் படைப்பும் நால்வயிற் காப்பும்
 ஆலற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
 மூவிடத்து இருமையின் முன்னிய தொழிற்காரில்
 ஆவிடத்து அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
 மூவிட மும்மையின் முன்னிய தொழிற்காரில்
 ஆவிடம் அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
 தத்துவச் சேட்டையும் தத்துவத் துரிசும்
 அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி 810
 சுத்தமா நிலையில் சூமுறு விரிவை
 அத்தகை அடக்கும் அருட்பெருஞ்ஜோதி
 கரைவின்மா மாயைக் கரும்பெரும் திரையால்
 அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 பேருறு நீலப் பெருந்திரை அதனால்
 ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 பச்சைத் திரையால் பரவெளி அதனை
 அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 சம்மைத் திரையால் சித்துறு வெளியை
 அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி 820

* Four Kinds of inept qualities in lives at their source
 To be fully regulative by the vast Grace-Light
 ** Four Kinds of creatives with four kinds of
 protective Forces
 To be fully regulative by the Vast Grace-Light
 The emerging actions of existence (SAT) in the
 *** three REALMS
 To be regulative at the proper REALM
 by the Vast Grace-Light
 *** The Three Divine concept's emerging
 actions at the three REALMS
 To be regulative by the Vast Grace-Light
 Philosophical of flagrants and Philosophical Flaws
 To be so regulative by the vast Grace-Light 810
 In the overmental plane the surrounding expanse
 To contain regulate by the Vast Grace - Light
 The border to the overmental plane by the universal
 black screen
 The rule of the Divine blocked by the Vast Grace - Light
 By the universal blue screen
 The cosmic *self blocked by the Vast Grace - Light
 By the green screen the overhead ** spiritual plane
 Fearfully blocked by the Vast Grace - Light
 By the red screen the overmental Truth Plane
 Proximately blocked by the Vast Grace - Light 820
 ** ParaBindu, citturuveli consciousness plane
 * Bindu, Soul in Ajna
 ** Paraveli

For
 Expln
 See
 Next
 Page

Four Kinds of Discipline:

* 1) Indriya Ozhukkam (Reg: Physical Body-refers to taking satvic food ie. Vegetarian to take care physical body's need of discipline to sustain life, health & hygiene)

2. Jeeva Ozhukkam (reg: Vital i.e life)

Refers to shun desire, lust, Passion,emotion, Possessive nature, Ego etc.,
To help the needy to feel compassion for all living beings.

3. Karana Ozhukkam (reg : Mental & Subliminal Mental)

Refers to : think good, desist violence.

4. Anma Ozhukkam (Reg : Spiritual : Referes to feeling Oneness of all lives including plants, to shun spiritual Ego and Pride, and enquiry as to the Divine

Four creatives :

*** 1. Deities 2. Humankind
3. Hell-Being 4. Animals

*** 1. Transcendental (Peru Veli)
2. Cosmic (Parapara veli)
3. Earth and Spiritual Mind Realm (Paraveli)

Three Realms :

*** 1. SAT (EXISTENCE)
2. CHIT (KNOWLEDGE-FORCE)
3. ANANDAM (BLISS)

பொன்மைத் திரையால் பொரு*ளூறு வெளியை
 அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
 அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 கலப்புத் திரையால் கருது அனுபவங்களை
 அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 விடய நிலைகளை வெவ்வேறு திரைகளால்
 அடர்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி
 தத்துவ நிலைகளைத் தனித்தனித் திரையால்
 அத்திறம் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி 830
 * Sat over mind, Paranada, poruluru veli
 * Supermind, TIRUCHITRAMBALAM
 திரைமறைப்பெல்லாம் தீர்த்து ஆங்காங்கே
 அரசுறக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
 தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின்
 ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி
 சுத்தமா மாயைத் தொடர்பறுத்து அருளை
 அத்தகை காட்டும் அருட்பெருஞ்ஜோதி
 எனைத்து ஆணவமுதல் எல்லாம் தவிர்த்தே
 அனுக்கிர கம்புரி அருட்பெருஞ்ஜோதி
 விடய மறைப்பெலாம் விடுவித்து உயிர்களை
 அடைவுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி 840

By the golden-lid door screen the overmental Vast
 of (SAT) existence
 The nextly to proximate blocked by the Vast Grace - Light
 By the white screen the summit * supramental Vast
 of Truth-knowledge
 Ultimate Proximately blocked by the Vast Grace-Light
 By the multicolor screen the recollecting experiences
 Variably blocked by the Vast Grace - Light
 By the different screens the sensual knowledge planes
 Densely blocked by the Vast Grace - Light
 By the exclusive separate screens the principle planes
 To be contained blocked by the Vast Grace - Light 830
 * Samarasa Sathya Jnaha Sabha
 Samarasa Suddha Jnana
 All the veils wherever there dropped off
 To showing the rule of Vast Grace-Light
 The apparent illusory's link cutasunder
 To showing the Grace-Force by the vast Grace-Light
 The golden lid-door blocking the overmental Realm
 Smashed off
 To showing the Grace as is present
 by the Vast Grace-Light
 All the legacy of ego, pride and passion
 destiny whatever (Vasanas) of
 sensual hankerings excluded of
 To bestowing the Benevolence by the Vast Grace-Light
 The Veils of sensual hankerings released off
 The living beings entitled to knowledge-
 borne by the vast Grace-Light 840

சொரூப மறைப்பெல்லாம் தொலைப்பித்து உயிர்களை

அருளினில் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

மறைப்பின் மறந்தன வருவித்து ஆங்கே

அறத்தொடு தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

எவ்வகை உயிர்களும் இன்புற ஆங்கே

அவ்வகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

கடவுளர் மறைப்பைக் கடிந்தவர்க் கின்பம்

அடையுறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

சத்திகள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்துறத் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

850

சத்தர்கள் மறைப்பைத் தவிர்த்தவர்க் கின்பம்

அத்தகை தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி

படைக்கும் தலைவர்கள் பற்பல கோடியை

அடைப்புறப் படைக்கும் அருட்பெருஞ்ஜோதி

காக்கும் தலைவர்கள் கணக்கில்பல் கோடியை

ஆக்குறக் காக்கும் அருட்பெருஞ்ஜோதி

அடக்கும் தலைவர்கள் அளவிலர் தம்மையும்

அடர்ப்பற அடக்கும் அருட்பெருஞ்ஜோதி

மறைக்கும் தலைவர்கள் வகைபல கோடியை

அறத்தொடு மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி

860

By abrogating the hidden forms the lives

To be succulent in grace by the Vast Grace - Light

By redeeming the hidden hids thereby

To be succulent in harmony by the Vast Grace - Light

Whatever kind lives thereof to be blissful

To have so succulently by the Vast Grace - Light

The critic's bliss over the hiding of divine

To beget so succulently by the Vast Grace - Light

The one's bliss over avoiding the hidden force

To be get so succulently by the Vast Grace - Light

850

The one's bliss over the hiding of deities of male aspect

To be so succulently by the Vast Grace - Light

The presiding creatives in several crores

To contain the creation by the Vast Grace - Light

The presiding protectives accounted in crores

To so create the protection by the Vast Grace - Light

The presiding regulatives countless their's

To so extensively regulate by the Vast Grace - Light

The presiding hids in crores of several kind

To so harmoniously hid by the Vast Grace - Light

860

தெருட்டும் தலைவர்கள் சேர்பல கோடியை
 அருள்திறம் தெருட்டும் அருட்பெருஞ்ஜோதி
 ஐந்தொழில் ஆதிசெய் ஐவர் ஆதிகளை
 ஐந்தொழில் ஆதிசெய் அருட்பெருஞ்ஜோதி
 இறந்தவர் எல்லாம் எழுந்திட உலகில்
 அறந்தலை அளித்த அருட்பெருஞ்ஜோதி
 செத்தவர் எல்லாம் சிரித்து ஆங் கெழுதிறல்
 அத்தகை காட்டிய அருட்பெருஞ்ஜோதி
 இறந்தவர் எழுகவென்று எண்ணி ஆங் கெழுப்பிட
 அறந்துணை எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி 870
 செத்தவர் எழுகெனச் செப்பி ஆங் கெழுப்பிட
 அத்திறல் எனக்கருள் அருட்பெருஞ்ஜோதி
 சித்தெலாம் வல்ல திறனளித்து எனக்கே
 அத்தனென்று ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி
 ஒன்றது இரண்டது ஒன்றின் இரண்டது
 ஒன்றினுள் ஒன்றது ஒன்றெனும் ஒன்றே
 ஒன்றல இரண்டல ஒன்றின் இரண்டல
 ஒன்றினுள் ஒன்றல ஒன்றெனும் ஒன்றே
 ஒன்றினில் ஒன்றுள ஒன்றினில் ஒன்றில
 ஒன்றுற ஒன்றிய ஒன்றெனும் ஒன்றே 880

The presiding knowledgeable commune in crores
 To gather the potency of grace by the Vast Grace - Light
 The ruling five deities over the five * creative functions
 To administer the five creative functions by the
 Vast Grace - Light
 All the dead to rise up in the world
 The crowning compassion bestowed by the
 Vast Grace - Light
 All the dead to happily rise up by the potency
 To be so expressive by the Vast Grace - Light
 The dead to rise up to life by the thought of rising up
 To bestow me the compassionate support by the
 Vast Grace - Light 870

* 1. Creation 2. Destruction 3. Protection
 4. Screening to hide 5. Bestowing grace

To saying the dead to rise up thence to so rise up
 To bestow me that potency by the Vast Grace - Light
 The miracles making potentiality offered of me
 Presidingly hailed by the Vast Grace - Light
 The ONE became two the two out of the ONE
 The ONE merged into the ONE yet merged
 ONE only the ONE
 NO ONE Non-dual yet in the merged ONE - non-dual
 In the merger no ONE the ONE only
 In the merger ONE exists in the merging no ONE
 The merged and the merging only ONE 880

களங்கநீத்து உலகம் களிப்புற மெய்ந் நெறி
விளங்க என்னுள்ளே விளங்கும் மெய்ப்பொருளே
மூவிரு நிலையின் முடிநடு முடிமேல்
ஓவற விளங்கும் ஒருமை மெய்ப்பொருளே
எழுநிலை மிசையே இன்புரு ஆகி
வழுநிலை நீக்கி வயங்கு மெய்ப்பொருளே
நவநிலை மிசையே நடுவுறு நடுவே
சிவமயம் ஆகித் திகழ்ந்த மெய்ப்பொருளே
ஏகா தசநிலை யாதுஅதி னடுவே
ஏகா தனமிசை இருந்த மெய்ப்பொருளே 890
திரையோ தசநிலை சிவவெளி நடுவே
வரையோ தருசுக வாழ்க்கை மெய்ப்பொருளே
ஈரெண் ணிலைஎன இயம்புமேல் நிலையில்
பூரண சுகமாய் பொருந்து மெய்ப்பொருளே
எல்லா நிலைகளும் இசைந்து ஆங்காங்கே
எல்லாம் ஆகி இலங்கு மெய்ப்பொருளே
மனாதிகள் பொருந்தா வானடு வானாய்
அனாதி உண்மையதாய் அமர்ந்த மெய்ப்பொருளே
தானொரு தானாய்த் தானே தானாய்
ஊனுயிர் விளக்கும் ஒரு தனிப்பொருளே 900

Abrogated of the deceit the world to be delightful with the
tread of divinity
To be expressive the divine substance inside me
The sixth plane of mid over head crown of consciousness
Expressing ever the oneness of divine substance
The rising consciousness forges blissfulness
To down turnless in the steady state of divine
substance
Over the ninth plane of consciousness in the centre
stage of the centre
The divine substance became the self of the
supreme divine
In the eleventh plane of consciousness in the centre stage
The richness of celestial-sound potentiality held by the
Divine substance

890

The thirteenth spiritual plane in the mid of Global *overmind
plane
The Divine substance has drawn up the plan of
ever lasting wellness of the life.
The sixteenth spiritual plane as said to be in the
highest hierarchy
The divine substance enjoin in full wellness
All the spiritual planes harmoniously linked up
wherever they are
The divine substance assuming the all
The mid Heaven as the Heaven without the
semblance of the spiritual mental planes
The divine substance sustains as the eternal Truth
The supreme Self as the exclusive only Self
As the one exclusive substance expressive of the
body and life 900

* Parampara veli, Vishwagrasa, Adik-ranta

அதுவினுள் அதுவாய் அதுவே அதுவாய்
 பொதுவினுள் நடிக்கும் பூரணப் பொருளே
 இயல்பினுள் இயல்பாய் இயல்பே இயல்பாய்
 உயலுற விளங்கும் ஒருதனிப் பொருளே
 அருவினுள் அருவாய் அருவரு அருவாய்
 உருவினுள் விளங்கும் ஒருபரம் பொருளே
 அலகிலாச் சித்தாய் அதுநிலை அதுவாய்
 உலகெலாம் விளங்கும் ஒருதனிப் பொருளே
 பொருளினுள் பொருளாய்ப் பொருளது பொருளாய்
 ஒருமையின் விளங்கும் ஒரு தனிப்பொருளே. 910
 ஆட்டுறு சித்திகள் அறுபத்துநான்கெழு
 கோடியும் விளங்கக் குலவு மெய்ப்பொருளே
 கூட்டுறு சித்திகள் கோடிபல் கோடியும்
 ஆட்டுற விளங்கும் அரும்பெரும்பொருளே
 அறிவுறு சித்திகள் அனந்த கோடிகளும்
பிறிவற விளக்கும் பெரும் தனிப்பொருளே
 வீடுகள் எல்லாம் விதிநெறி விளங்க
 ஆடல்செய் தருளும் அரும் பெரும்பொருளே
 பற்றுுகள் எல்லாம் பதிநெறி விளங்க
 உற்றருள் ஆடல்செய் ஒரு தனிப்பொருளே 920

of the Absolute Truth as the truth exclusively that
 Truth as the Truth
 As the integral whole Truth substance acts in the universal space
 The nature as the natured exclusively that natured nature
 As the exclusive substance expressive of the sustainer
 of the Formless as the Formless projectile as the
 Formless
 As the Divine Truth substance expressive of the Form
 Beyond measure the supreme Truth -consciousness
 the plane existing as that in the universe
 As the exclusive divine substance expressive of
 the whole universe
 of the Divine Truth - Substance as the substance
 the exclusively as that substance
 As the exclusive substance expressive of the
 ONENESS 910
 Action borne miracles of four hundred and Forty Eight crores
 To be expressive by the Divine substance
 Enjoined miracles in crores of crores
 Actively expressive by the splendidous supreme
 Divine substance
 Knowledgeable miracles in infinite crores
 Inseparably expressive by the Vast exclusive
 Divine substance
 All the salvations to be expressive of the regulated destiny
 Bestowing in action by the splendidous
 Vast Divine substance
 All the attachment to as the supreme Divine to be expressive
 Bestowing in action by the one exclusive Divine
 substance 920

பரத்தினில் பரமே பரத்தின்மேற் பரமே

பரத்தினுள் பரமே பரம்பரம் பரமே

பரம்பெறும் பரமே பரம்தரும் பரமே

பரம்பதம் பரமே பரம் சிதம்பரமே

பரம்புகழ் பரமே பரம்பகர் பரமே

பரஞ்சுக பரமே பரம்சிவ பரமே

பரங்கொள் சிற்பரமே பரஞ்செய் தற்பரமே

தரங்கொள் பொற்பரமே தனிப்பெரும்பரமே

வரம்பரா பரமே வணம் பரா பரமே

பரம்பரா பரமே பதம்பராபரமே

சத்தியபதமே சத்துவ பதமே

நித்திய பதமே நிற்குண பதமே

தத்துவ பதமே தற்பத பதமே

சித்துறு பதமே சிற்சுக பதமே

தம்பரம் பதமே தனிச்சுகம் பதமே

அம்பரம் பதமே அருட்பரம் பதமே

தந்திர பதமே சந்திர பதமே

மந்திர பதமே மந்தண பதமே

நவந்தரு பதமே நடந்தரு பதமே

சிவந்தரு பதமே சிவசிவ பதமே

930

940

O! God head ! of the Heaven and Godhead beyond the Heaven

O! God head ! within the Heaven and Godhead of the
Heavenly Heaven

O! God head ! recipient Heaven and Godhead projectile Heaven

O! God head ! soul of the Heaven and supermind of Heaven

O! God head ! of Heavenly hailed and God-head of
Heaven-Truth

O! God head ! of Heaven wellness and supreme
Godhead of Heaven

O! God head ! Truth-conscient Heaven possessor and
the Absolute Truth's creative Heaven

O! The Golden supramental Head the hierarchic
possessor the exclusive Vast God-head

O! The God head ! boundless and God head beyond depth

O! The God head ! beyond Heaven and God head of
bottomless Heaven 930

O! The Truth sanctum ! and Godly sanctum

O! The eternal sanctum ! and nondual sanctum

O! The philosophical sanctum ! and the Absolute Truth's
sanctum

O! The Truth-conscient sanctum ! and Truth - mind wellness'
sanctum

O! The self contained Absolute Truth sanctum ! and Exclusive
wellness' sanctum

O! The self contained satcithananda sanctum ! and the Grace-Heaven
sanctum

O! The Tantric sanctum ! and elixir bestowing sanctum

O! The mantric sanctum ! and secret sanctum

O! The * new creative sanctum ! and activating sanctum

O! The Global overmind sanctum ! and the summit overmind
sanctum 940

பிரமமெய்க் கதியே பிரமமெய்ப்பதியே

பிரமநிற் குணமே பிரமசிற் குணமே

பிரமமே பிரமப் பெருநிலை மிசையுறும்

பரமமே பரம பதந்தரும் சிவமே

அவனோடு அவளாய் அதுவாய் அலவாய்

நவமா நிலைமிசை நண்ணிய சிவமே

எம்பொருளாகி எமக்கருள்புரியும்

செம்பொருளாகிய சிவமே சிவமே

ஒருநிலை இதுவே உயர்நிலை யெனுமொரு

திருநிலை மேவிய சிவமே சிவமே

950

மெய்வைத்து அழியா வெறுவெளி நடுவறு

தெய்வப் பதியாம் சிவமே சிவமே

புரை தவிர்த்து எனக்கே பொன்முடி சூட்டிச்

சிரமுற நாட்டிய சிவமே சிவமே

கல்வியும் சாகாக் கல்வியும் அழியாச்

செல்வமும் அளித்த சிவமே சிவமே

அருளமு தெனக்கே அளித்தருள் நெறிவாய்த்

தெருளுற வளர்க்கும் சிவமே சிவமே

சத்தெலாம் ஆகியும் தானொரு தானாம்

சித்தெலாம் வல்லதோர் திருவருட்சிவமே

960

* Sanctum creating* the nine deities

O! The Truth refuge parabrahman ! the supreme Head parabrahman

O! The non-dualist Brahman ! the Truth-conscient Brahman

O! Parabrahman ! the Vast active Brahmic conscient

O! The Absolute Heaven ! the Brahmic sanctum giver of

** SAT-CIT-ANANDA

HE and SHE as THAT and NONE - such

O! Sat-cit-Ananda ! the creator of ninefold states of Action

You are the bestower of my existence

O! The Absolute existent ! supreme Divine (Thathvamasi)

O! This is the oneness of IDENTITY the one supreme state

O! Sat-Cit-Ananda ! of the divine status

950

* The unmanifest

** The manifest for action, the Transcendental supreme divine as Existence (SAT), consciousness - Force (Chit - tapas), and Bliss (Ananda)

With the eternal Absolute Truth in the centre of the

* supremevoid

Sat-chit-Anandam as the paramathman the Divine head **

Avoiding the barrier adored me the golden crown

To replicate over my head by the satchitananda

The knowledge of Divinity and Deathless knowledge and

the ever existence of

Treasure given me by the satchithananda

Bestowing me the Divine * elixir procedurally

Knowledged me evolving by the satchithananda

Became all the existences yet as the ONE SELF

The omnipotent Truth-conscient the Graceous Divine

satchitananda 960

எங்கே கருணை இயற்கையின் உள்ளன
 அங்கே விளங்கிய அருட்பெருஞ்சிவமே
 யாரே என்னினும் இராங்குகின் றார்க்குச்
 சீரே அளிக்கும் சிதம்பர சிவமே
 பொய்நெறி அனைத்திலும் புகுத்தா தெனையருள்
 செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே
 கொல்லா நெறியே குருவருள் நெறியெனப்
 பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச்சிவமே
 உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக
 செயிரெலாம் விடுகெனச் செப்பியசிவமே 970
 பயிர்ப்புறுகரணப் பரிசுகள் பற்பல
 உயிர்த்திரள் ஒன்றென உரைத்த மெய்ச்சிவமே
 உயிருள்யாம் எம்முள்உயிர் இவை யுணர்ந்தே
 உயிர்நலம் பரவுகென்று உரைத்த மெய்ச்சிவமே
 இயலரு ளொளி ஓர் ஏகதே சத்தினாம்
 உயிரொளிகாண்கவென்றுரைத்த மெய்ச்சிவமே
 அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்
 அருள்ந லம்பரவுக என்று அறைந்த மெய்ச்சிவமே
அருளுறின் எல்லாம் ஆகும் ஈது உண்மை
 அருளுற முயல்க என்று அருளியசிவமே 980

* Self contained satchitananda, Vetta Veruveli (Tamil)
 ** Self involved satchithananda * Amrutha
 Where compassion is inherent in the nature
 There expressive is the Vast Graceous Supreme Divine
 To whomsoever one is with compassionate
 Harmony is in order by the Truth-conscient supreme Divine
 Bestow me the grace not to admit into whatever false paths
 And driven me into the right path by the Truth-conscious
 Divine
 The path to abstaining from killing is the Divine graceous
 path as so
 Said to me many a time by the Supreme Truth- Divine
 To feel in the soul all the lives as the ONE SELF
 Said to me to drop off all the enmity by the Divine 970
 cit of supermind
 The invading mental thoughts many and many
 But all the life species are the ONE same as so said by
 the Supreme Truth-Divine
 The Divine in life and the life in Divine as so felt
 The wellness of life to spread over as so said by
 the Truth-Divine
 The universal inherent Grace - Light
 To see as the life - sustaining light as so said by
 the Truth-Divine
 Even as atom can't move without the Grace and so
 The wellness of grace to spread over as so said
 by the Truth-Divine
 If Grace bestows then all will be fulfilled this is the
 truth and so
 Try to beget the grace as so bestowed by the
 Truth-Divine 980

அருள்நெறி ஒன்றே தெருள்நெறி மற்றெலாம்
 இருள்நெறி யென எனக்கு இயம்பிய சிவமே
 அருள் பெறில் துரும்பும் ஓர்ஐந்தொழில் புரியும்
 தெருளிது எனவே செப்பிய சிவமே
 அருளறிவு ஒன்றே அறிவுமற் றெல்லாம்
 மருளறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே
 அருட்சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ்சுகம்
 மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே
 அருட்பேறு அதுவே அரும்பெறல் பெரும்பேறு
 இருட்பேறு அறுக்கும் என்றியம்பிய சிவமே 990
 அருள்தனி வல்லபம் அதுவே எலாஞ்செய்
 பொருள் தனிச் சித்தெனப் புகன்ற மெய்ச்சிவமே
 அருளறியார் தமை அறியார் எம்மையும்
 பொருளறியார் எனப் புகன்ற மெய்ச்சிவமே
அருள்நிலை ஒன்றே அனைத்தும் பெறுநிலை
 பொருள்நிலை காண்கெனப் புகன்ற மெய்ச்சிவமே
 அருள் வடிவு அதுவே அழியாத் தனிவடிவு
 அருள்பெற முயலுகென்று அருளிய சிவமே
 அருளே நம்மியல் அருளே நம்முரு
 அருளே நம்வடிவாம் என்ற சிவமே 1000

The Grace-path is the only exclusive knowledge - ridden
 path all the else is
 The dark ignorant path as said to me by the Divine
 If begotten the Grace even the dust will perform the
 five elemental functions
 This is the knowledge so said by the Divine
 The Grace-knowledge is the exclusive knowledge
 all the else is
 Ignorance of darkness so said by the Truth-Divine
 The Grace-ridden wellness is the exclusive one to
 beget the supreme wellness
 All the else is the negate of wellness as so
 said by the Truth-Divine
 That is the boon of the Grace and to beget it is the
 supreme boon
 Will cut off the darkness so said by the Divine 990
 1.Fire 2. Water 3. Earth 4. Air 5. Etherial space
 The exclusive omnipotent is the Grace that execute the all
 Substance the one exclusive miracle so said by the
 Truth-Divine
 The one ignorant of Grace shall be ignorant of The Divine
 Also ignorant of the things so said by the Truth-Divine
 The Grace - State is the exclusive one to beget the
 Supreme state
 Witness the Truth state so said by the Truth-Divine
 The Grace-Form that is the exclusive deathless
 immortal Form
 So intend to beget the Grace so bestowed by the Divine
 Grace is our nature Grace is our body
 Grace is our Form so said by the Divine 1000

அருளே நம்மடி அருளே நம்முடி
 அருளே நம்நடு வாம் என்ற சிவமே
 அருளே நம்மறிவு அருளே நம்மனம்
 அருளே நங்குணமாம் என்ற சிவமே
 அருளே நம்பதி அருளே நம்பதம்
 அருளே நம்மிடமாம் என்ற சிவமே
 அருளே நம்துணை அருளே நம்தொழில்
 அருளே நம்விருப்பாம் என்ற சிவமே
 அருளே நம்பொருள் அருளே நம் ஒளி
 அருளே நாம் அறிவாயென்ற சிவமே 1010
 அருளே நம்குலம் அருளே நம்இனம்
 அருளே நாம் அறி வாயென்ற சிவமே
 அருளே நம்சுகம் அருளே நம்பெயர்
 அருளே நாம் அறி வாயென்ற சிவமே
 அருளொளி அடைந்தனை அருளமுது உண்டனை
 அருண்மதி வாழ்கவென்று அருளிய சிவமே
 அருள்நிலை பெற்றனை அருள்வடிவு உற்றனை
 அருளரசு இயற்றுகென்று அருளிய சிவமே
 உள்ளகத் தமர்ந்தெனது உயிரிற் கலந்தருள்
 வள்ளல்சிற் றம்பலம் வளர் சிவபதியே 1020

The Grace is our Base Grace is our crown
 The Grace is our centre so said sivam the supreme divine
 The Grace is our knowledge Grace is our mind
 The Grace is our character, so said the Sivam.
 The Grace is our God-head Grace is our sole
 The Grace is Our Refuge so said the Sivam
 The Grace is our support Grace is our profession
 The Grace is our will so said the Sivam
 The Grace is our substance Grace is our light
 The Grace is our own self knoweth so by the Sivam. 1010
 The Grace is our tribe Grace is our ethnic
 The Grace is our own self knoweth so by the Sivam.
 The Grace is our wellness Grace is our name
 The Grace is our own Self knoweth so by the Sivam
 The Grace - Light begotten Grace - Elixir fed
 The Grace - filled life do live so bestowed by the Sivam
 The Grace - status begotten Grace - Form attained
 The Grace - Rule do perform so said by the Sivam
 Sitting in my in-most Being and merged in my life-stream
 the Grace
 Compassionate blossoming my Truth - conscient realm by
 the Sivam the Divine - head 1020
 The incomparable Blissful state set in the centre

நிகரிலா இன்ப நிலைநடு வைத்தெனைத்

தகவொடு காக்கும் தனிச் சிவபதியே

சுத்த சன்மார்க்க சுகநிலை தனிவெனைச்

சத்தியன் ஆக்கிய தனிச்சிவபதியே

ஐவரும் காண்டற்கு அரும்பெரும் பொருளென்

கைவரப் புரிந்த கதிசிவ பதியே

துன்பம் தொலைத்தருள் ஜோதியால் நிறைந்த

இன்பம் எனக்கருள் எழிற் சிவபதியே

சித்தமும் வாக்கும் செல்லாப் பெருநிலை

ஒத்துற வேற்றிய ஒருசிவபதியே

1030

கையறவு அனைத்துங் கடிந்து எனைத் தேற்றி

வையமேல் வைத்த மாசிவ பதியே

இன்புறச் சிறியேன் எண்ணுதோ நெண்ணுதோ

றன்பொடுஎன் கண்ணுறும் அருட்சிவபதியே

பிழையெலாம் பொறுத்துஎனுள் பிறங்கிய கருணை

மழையெலாம் பொழிந்து வளர் சிவபதியே

உளத்தினும் கண்ணினும் உயிரினும் எனது

குளத்தினும் நிரம்பிய குருசிவ பதியே

பரமுடன் அபரம் பகர்நிலை இவையெனத்

தீரமுற அருளிய திருவருட் குருவே

1040

Protecting compassionately by the exclusive Sivam the

God-head

The supreme Divine's * wellness state be held me

As the Truth - **Being as such by the exclusive Sivam

the God-head

All the * Fives to witness the all vast existence

Delivered in me to hold destined so by the Sivam the

God-head

Abrogated of all the troubles Grace - filled Light

Bestowing the Bliss begotten me the immaculate beautiful

the Sivam the God-head

The will and word unintrusive into the supreme state

Harmoniously fulfilled by the ONE Sivam the God-head

1030

* Suddha Sanmarga Suga Nilai

** Divine - Being

The deities in charge of :

* 1. Fire 2. Water 3. Earth 4. Air 5. Akash-etherial space

Abrogated all the despair, solace begotten me

set to live the life on the earth by the supreme God-head Sivam

whenever thought of, this Dwarf to be blissful

Lovingly descend in me the graceful Supreme Sivam

Shown of the patience to all my flaws poured

The rain of compassion and blossomed me the God-

Head Sivam

In my Soul, Eye, Life and in the Physical body

Manifested fully the Master Sivam the God-Head

The Absolute Heaven and earth as so became one

conscious-State

Concretely affirmed the graceous Divine Master

1040

மதிநிலை இரவியின் வளர்நிலை அனலின்
 தீதிநிலை அனைத்தும் தெரித்த சற்குருவே
 கணநிலை அவற்றின் கருநிலை அனைத்தும்
 குணமுறத் தெரித்து உட்குலவு சற்குருவே
 பதிநிலை பசுநிலை பாசநிலை எலாம்
 மதியுறத் தெரித்து உள் வயங்கு சற்குருவே
 பிரம ரகசியம் பேசி என் னுளத்தே
 தரமுற விளங்கும் சாந்த சற்குருவே
 பரம ரகசியம் பகர்ந்து என துளத்தே
 வரமுற வளர்த்து வயங்கு சற்குருவே 1050
 சிவரகசியம் எலாம் தெரிவித்து எனக்கே
 நவநிலை காட்டிய ஞான சற்குருவே
 சத்தியல் அனைத்தும் சித்தியல் முழுவதும்
 அத்தகை தெரித்த அருட்சிவ குருவே
 அறிபவை எல்லாம் அறிவித்து என்னுள்ளே
 பிறிவற விளங்கும் பெரிய சற்குருவே
 கேட்பவை எல்லாம் கேட்பித்து என்னுள்ளே
 வேட்கையின் விளங்கும் விமல சற்குருவே
 காண்பவை எல்லாம் காட்டுவித்து எனக்கே
 மாண்பதம் அளித்து வயங்கு சற்குருவே 1060

The states of moon and sun their evolving state and hotness
 And all their destiny knowledged by the Satguru (the Cosmic
 Divine)
 The time - state and their seed - state all
 The characterics knowledged by the indwelling Divine
 The State of God-head, state of Soul and the affectionate-state all
 Knowledged me by the indwelling Divine
 The secrecy of Brahman said in my immost Being
 Hailed expressively by the mellifluous Divine
 Said of the supreme secrecy in my inmost Being
 Bloomed me with boons by the indwelling Divine 1050
 Knowledged me of all the supreme Divine's secrecy
 Shown the state of Nineth spiritual plane by the
 Truth-knowledge Divine - Head
 The nature of all existences and the nature of all
 consciousness
 knowledged me as such by the Grace Divine - head
 knowledged me of all the knowledgeables in my
 inmost Being
 By the Inseparably indwelling the Supreme Divine - head
 Heard of me all the Hearings in my inmost Being
 By the aspirer 's indwelling the purifying Divine - Head
 Shown to me all the showables
 Substantiated in me the Divine - head 1060

செய்பவை எல்லாம் செய்வித்து எனக்கே
உய்பவை அளித்தெனுள் ஓங்கு சற்குருவே
உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள்
பண்பினில் விளங்கும் பரம சற்குருவே
சாகாக் கல்வியின் தரமெலாம் கற்பித்து
ஏகாக் கரப்பொருள் ஈந்த சற்குருவே
சத்திய மாம்சிவ சித்திகள் அனைத்தையும்
மெய்த்தகை அளித்தெனுள் விளங்குசற்குருவே
எல்லா நிலைகளும் ஏற்றிச் சித்தெலாம்
வல்லான் எனவெனை வைத்த சற்குருவே 1070
சீருற அருளாம் தேசுற அழியாப்
பேருற என்னைப் பெற்ற நற்றாயே
பொருந்திய அருட்பெரும் போகமே உறுகெனப்
பெருந்தயவால் எனைப் பெற்ற நற்றாயே
ஆன்ற சன்மார்க்கம் அணிபெற எனைத்தான்
ஈன்றமுது அளித்த இனிய நற்றாயே
பசித்திடு தோறும் என்பால் அணைந்து அருளால்
வசித்தமுது அருள்புரி வாய்மை நற்றாயே
தளர்ந்ததோ றடியேன் சார்பணைந் தென்னை
உளந்தெளி வித்த ஒருமை நற்றாயே 1080

All the doings of deeds done out of me and
Concerned with by the highly hailed God - head in
my inmost Being
Fed of me the knowledgeable all knowledge
The qualitatively expressive the Divine Master
The knowledge of deathlessness of all characteristics
taught over
The ONENESS of all existences by expression of
O....M yielded by the Divine - head
All the Truth - Divine (sivam) fulfilment of realisations
As they are given to me by the indwelling expressive
Divine Master
All the heirarchic Divine *planes ascended of me
Declared as the supreme Truth -conscient Being by the
Divine Head 1070
*18 Planes including the Absolute Truth i.e. Para Brahman
Grace showered of immortal deathless body in harmony
As the boon by the begotten Divine Mother
In fullness with the melt of Vast Grace's Passion
The Supreme compassionate Divine Mother gotten me
The sanmargam (Divine path) to prosper
I was given to birth and fed with Amrit (Divine nectar) by
the Sweet Divine Mother
Whenever in hunger rushed to me graciously
And bestowed with Amrit the Truth - Divine Mother
Whenever was in despair of me supportive to me
Brought to my sense by the ONENESS - Dwell
Divine Mother 1080

அருளமு தேமுதல் ஐவகை அமுதமும்
 தெருளுற எனக்கருள் செல்வ நற்றாயே
 இயலமு தேமுதல் எழுவகை அமுதமும்
 உயலுற எனக்கருள் உரிய நற்றாயே
 நண்புறும் எண்வகை நவவகை அமுதமும்
 பண்புற எனக்கருள் பண்புடைத்தாயே
 மற்றுள வழத வகையெலாம் எனக்கே
 உற்றுணவு அளித்தருள் ஓங்கு நற்றாயே
 கலக்கமும் அச்சமும் கடிந்து என துளத்தே
 அலக்கணும் தவிர்த்தருள் அன்புடைத்தாயே 1090
 துய்ப்பினி லனைத்தும் சுகம்பெற அளித்தெனக்கு
 எய்ப்பெலாம் தவிர்த்த இன்புடைத்தாயே
 சித்திகளெல்லாம் தெளிந்திட எனக்கே
 சத்தியை அளித்த தயவுடைத்தாயே
 சத்தினி பாதந் தனையளித்து எனைமேல்
 வைத்தமு தளித்த மரபுடைத்தாயே
 சத்தி சத்தர்கள் எலாம் சார்ந்தெனது ஏவல்செய்
 சித்தியை அளித்த தெய்வ நற்றாயே
 தன்னிகர் இல்லாத் தலைவனைக் காட்டியே
 என்னை மேலேற்றிய இனிய நற்றாயே 1100

From the first Amrit 'Grace' to five kinds of Amrit
 Render me in knowledge by the Treasury Divine Mother
 From the Nature's first Amrit to seven kinds of Amrit
 To beget me graciously the owned Divine Mother
 The eight kinds of sweet and nine kinds of jems of Amrit
 To beget me the culture the kind Divine Mother
 To beget me all the other kinds of Amrit
 To belong me feed with the grace hailed Divine Mother
 Eradicated of me from mind 's fear and despair
 Abrogate the mistery graceously the loving
 Divine Mother 1090

In whatever I indulged graced me with wellness
 Abrogated of all the despondency the blissful
 Divine Mother
 To attain me all the fulfilment of realisations
 Showered the potential the compassionate Divine Mother
 The Divine feet of the Mother manifested over me shower of
 Grace and hailed me high
 Bestowed the Amrit the parental Divine Mother
 All the female and male aspect deities to be supportive to my
 command of action

Granted of the realisation by the Divine Mother
 Showing the unparalleled presiding Divine Head
 Ascended me to the beyond the Sweet Divine Mother 1100

வெளிப்பட விரும்பிய விளைவெலாம் எனக்கே
 அளித்தளித்து இன்புசெய் அன்புடைத் தாயே
 எண்அகத் தொடுபுறத்து என்னை எஞ்ஞான்றும்
 கண்ணெனக் காக்கும் கருணை நற்றாயே
 இன்னருள் அமுதளித்து இறவாத் திறல்புரிந்து
என்னை வளர்த்தீடும் இன்புடைத்தாயே
 என்னுடல் என்னுயிர் என்னறிவு எல்லாம்
 தன்னவென் றாக்கிய தயவுடைத்தாயே
 தெரியா வகையால் சிறியேன் தளர்ந்திடத்
 தரியாது அணைத்த தயவுடைத்தாயே 1110
 சினமுதல் அனைத்தையும் தீர்த்தெனை நனவினும்
 கனவினும் பிரியாக் கருணை நற்றாயே
 தூக்கமும் சோம்பும் என் துன்பமும் அச்சமும்
 ஏக்கமும் நீக்கிய என் தனித்தாயே
 துன்பெலாந் தவிர்த்துளே அன்பெலாம் நிரம்ப
 இன்பெலாம் அளித்த என் தனித் தந்தையே
 எல்லா நன்மையும் எந்தனக்கு அளித்த
 எல்லாம் வல்லசித்து என் தனித் தந்தையே
 நாயிற்கடையேன் நலம்பெறக் காட்டிய
 தாயிற் பெரிதும் தயவுடைத் தந்தையே 1120

All the explicitly desired realisations of me
 Given to me repeatedly with bliss the loving Divine Mother
 In thoughts of me inwardly and in deeds outwardly at all times
 Protecting like open eyes the compassionate well -
 wishing Mother
 Bestowed with Grace-Elixir admitted to deathlessness
 Brought up me the blissful Divine Mother
 My body, my life and my knowledge the all
 Thoust owned the compassionate Divine Mother
 Unknown of the lowliness of me even the despair
 To feel hugged the compassionate Divine Mother 1110
 From anger to the all else abrogated of in wakefulness
 And even in dream inseparable the compassionate well wishing
 Divine Mother
 Sleep laziness and my troubles and my fear
 And anxiety abrogated of my exclusive Divine Mother
 Abrogated of all the troubles in me filled the fulness of love
 And giveth the fullness of bliss my exclusive Divine Father
 All the benefits begotten of me
 All the potential - hold OMNISCIENT my Exclusive
 Divine Father
 Me even the least of dog yet showered the wellness
 O! the compassionate Divine Father surpassing
 my Paternal mother 1120

அறிவிலாப் பருவத்து அறிவெனக்கு அளித்தே
 பிறிவிலாது அமர்ந்த பேரருள் தந்தையே
 புன்னிகர் இல்லேன் பொருட்டு இவண் அடைந்த
 தன்னிகர் இல்லாத் தனிப்பெரும் தந்தையே
 அகத்தினும் புறத்தினும் அமர்ந்து அருட்ஜோதி
 சகத்தினில் எனக்கே தந்த மெய்த்தந்தையே
 இணையிலாக் களிப்புற்று இருந்திட எனக்கே
 துணையடி சென்னியில் சூட்டிய தந்தையே
 ஆதியீறு அறியா அருளரசு ஆட்சியில்
 ஜோதிமா மகுடம் சூட்டிய தந்தையே 1130
 எட்டிரண்டு அறிவித்து, எனைத்தனி ஏற்றிப்
 பட்டிமண்டபத்தில் பதித்த மெய்த் தந்தையே
 தங்கோல் அளவது தந்து அருட்ஜோதிச்
 சொங்கோல் செலுத்தெனச் செப்பிய தந்தையே
 தன்பொருள் அனைத்தையும் தன் அரசாட்சியில்
 என்பொருள் ஆக்கிய என்தனித் தந்தையே
 தன்வடிவு அனைத்தையும் தன் அரசாட்சியில்
 என் வடிவு ஆக்கிய என்தனித் தந்தையே
 தன்சித் தனைத்தையும் தன் சமூகத்தினில்
 என் சித்தாக்கிய என்தனித் தந்தையே 1140

In my ignorant youth begotten me with knowledge
 Inseparably dwelt in me the supreme graceful
 Divine Father
 Me lowliness to grass to attain the unparalleled status from any
 the other one gotten here
 The unparalleled the supremely exclusive Divine Father
 In my inmost Being and outwardly dwelling the
 Grace - Light
 Giveth me exclusively in the inner and outer body the
 Truth - Divine Father
 To live with blissfully incomparably
 Manifested the supportive feet over my head
 the Divine Father
 In the eternal reign of Grace - Rule
 Crowned me with the Grace - Light the Divine Father 1130
 Declared and ascended me solely to the sixteenth
 Divine Realm
 And set into the debate Hall the Truth-Divine Father
 Giveth thine ruling scepter the Grace - Light
 Rule be reigned so said the Divine Father
 In thine reigning of the rule all thine substances
 Transformed as my substances my sole Divine Father
 In thine reigning of the rule thine all the forms
 Transformed as my forms my sole Divine Father
 All thine knowledge - Force from thine commune
 Transformed as my knowledge - Force
 my soal Divine Father 1140

தன்வசம் ஆகிய தத்துவம் அனைத்தையும்
 என்வசம் ஆக்கிய என்னுயிர்த் தந்தையே
 தன் கையில் பிடித்த தனி அருட்ஜோதியை
 என் கையில் கொடுத்த என் தனித் தந்தையே
 தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும்
 என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே
 தன் இயல் என் இயல் தன் செயல் என் செயல்
 என்ன இயற்றிய என் தனித் தந்தையே
 தன்உரு என்உரு தன்உரை என்உரை
 என்ன இயற்றிய என் தனித் தந்தையே 1150
 சதுரப் பேரருள் தனிப்பெரும் தலைவனென்று
 எதிரற்று ஓங்கிய என்னுடைத் தந்தையே
 மனவாக்கறியா வரைப்பினில் எனக்கே
 இனவாக்கருளிய என்னுயிர்த் தந்தையே
 உணர்ந்துணர்ந்து உணரினும் உணராப் பெரு நிலை
 அணைந்திட எனக்கே அருளிய தந்தையே
 துரிய வாழ்வுடனே சுக பூரணமெனும்
 பெரிய வாழ்வளித்த பெருந்தனித் தந்தையே
 ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
 பேறளித்து ஆண்ட பெருந்தகைத் தந்தையே 1160

All thine possessed of the riches of knowledge
 Transformed as my possession my life - borne
 Divine Father
 Thine hand-held the sole Grace - Light
 Delivered to my hand my sole Divine Father
 Thine self and thine form of Grace - Force
 And me made into ONE SOLE - Form the Divine Father
 Thine Nature as my Nature thine action as my action
 So transformed my sole Divine Father
 Thoust form as my form thoust word as my word
 So transformed my sole Divine Father 1150
 As the supreme Grace of Almighty dimension the exclusive
 supreme Divine-Head
 Hailed the unparalleled mine owned Divine Father
 Beyond the horizon of mind and word me
 Gifted with the message my life-borne Divine Father
 To feel the felt and felt yet the unfelt supreme status
 Embraced of me bestowed so the Divine Father
 with the transcendental life the all fulfilled wellness of bliss
 Giveth the supreme life divine the sole supreme
 Divine Father
 Transcended of all the dualities of eternal spiritual states
 Giveth the supreme boon the reigning the immaculate
 supreme Divine Father 1160

எவ்வகைத் திறத்தினும் எய்துதற்கு அரிதாம்
 அவ்வகை நிலையெனக் களித்த நற்றந்தையே
 இனிப் பிறவாநெறி எனக்களித்து அருளிய
 தனிப்பெரும் தலைமைத் தந்தையே தந்தையே
 பற்றயர்ந்து அஞ்சிய பரிவுகண் டணைந்து எனைச்
 சற்றுமஞ்சேல் எனத் தாங்கிய துணையே
 தளர்ந்தவத் தருணம் எந்தளர்வெலாம் தவிர்த்துள்
 கிளர்ந்திட எனக்குக்கிடைத்த மெய்த்துணையே
 துறையிது வழியிது துணிவிது நீசெயும்
 முறையிது எனவே மொழிந்த மெய்த் துணையே 1170
 எங்குறு தீமையும் எனைத்தொடரா வகை
 காங்குலும் பகலும் மெய்க்காவல் செய் துணையே
 வேண்டிய வேண்டிய விருப்பெலாம் எனக்கே
 ஈண்டிருந்து அருள்புரி என்னுயிர்த் துணையே
 இகத்தினும் பரத்தினும் எனக்கு இடர் சாராது
 அகத்தினும் புறத்தினும் அமர்ந்த மெய்த்துணையே
 அயர்வற எனக்கே அருள்துணை யாகி என்
 உயிரினும் சிறந்த ஒருமை என் நட்பே
 அன்பினில் கலந்து எனதறிவினில் பயின்றே
 இன்பினில் அளைந்தஎன் இன்னுயிர்நட்பே 1180

The ever hardly to attain whatever of the potential
 The status of that kind bestowed me the wellwishing
 Divine Father
 The ever Birthless state giveth me the graceful
 The sole supreme presiding Father O! Father
 Afraid of the detached attachment and being filled with passion
 embraced - me
 Never to be afraid of so held my supportive
 In the time of despair my despondency to rid of
 And my Being to rise up awarded of me the Divine
 Supportive
 This is the field this is the pathway this is the determination
 thoust doing
 This is the right procedure said so the Divine Supportive 1170
 Harm wherever is to follow me not that way
 In the night and day protect me O! my supportive
 The required and expected wants of me
 Awarded with grace my life-borne supportive
 In the earth and in Heaven to have no troubles of me
 In my in-most Being and outwardly the Divine
 Supportive existent
 The tiredness to rid of me became my Grace - Supportive
 Surpassing the life spirit my excellent ONENESS Friend
 Merged in love and learnt in my knowledge
 Embraced in bliss my sweet life - borne Friend 1180

நான் புரிவன எலாம் தான் புரிந்து எனக்கே
வான் பதம் அளிக்க வாய்த்த நல் நட்பே
உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு
எள்ளுறு நெய்யில் என் உள்ளுறும் நட்பே
செற்றமும் தீமையும் தீர்த்துநான் செய்த
குற்றமும் குணமாக் கொண்ட என் நட்பே
குணங்குறி முதலிய குறித்திடாது எனையே
அணங்கறக் கலந்த அன்புடை நட்பே
பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகழ்
கணக்கும் தீர்த்தெனைக் கலந்த நன் நட்பே 1190
சவலை நெஞ்சகத்தின் தளர்ச்சியும் அச்சமும்
கவலையும் தவிர்த்தெனைக் கலந்த நன் நட்பே
களைப்பறிந் தெடுத்துக் கலக்கந் தவிர்த்தெனக்கு
இளைப்பறிந்து உதவிய என்னுயிர் உறவே
தன்னைத் தழுவுறு தரஞ்சிறிது அறியா
என்னைத் தழுவிய என்னுயிர் உறவே
மனக்குறை நீக்கி நல்வாழ்வளித்து என்றும்
எனக்கு உறவு ஆகிய என்னுயிர் உறவே
துன்னும் அனாதியே சூழ்ந்து எனைப் பிரியாது
என்னுறவு ஆகிய என்னுயிர் உறவே 1200

All my doings thou did and me
To beget the Heaven's abode opportuned me the
well-wish Friend
The inmost Being, emotion and life the all joined
In the ghee of gingelly projecting my Being's affectionate
The anger and hurtings done out and done of mine
Crimes taken as the habitual my affectionate
Unconcerned to the habituals of mine
Exhaustively merged in me the loving affectionate
The worldly devil's refuge of disputes and disparity
Settled off of me merged in me the wellwish affectionate 1190
The weakness in me of the inmost Being's despair and fear
And the worry done-out merged in me the well wish
affectionate
The tiresomeness known of with baffling done - out
Giveth the restfulness my life - bourne Relative
Unconcerned of the status to thoust embrace
Embraced me, my life bourne Relative
The mind's short - coming done - out bestowing the
wellness of life
Became permanently my Relative my life - bourne Relative
The eternal existent inseparably engulfed me
And became my Relative my life - bourne Relative 1200

என்றுமோர் நிலையாய் என்றுமோர் இயலாய்
என்றும்உள் எதுவாய் என் தனிச் சத்தே
அனைத்துலகு அவைகளும் ஆங்காங்கு உணரீனும்
இனைத்தென அறியா என் தனிச் சத்தே
பொதுமறை முடிகளும் புகலவை முடிகளும்
இதுவென்றகு அரிதாம் என் தனிச் சத்தே
ஆகம முடிகளும் அவைபுகல் முடிகளும்
ஏகுதற்கு அரிதாம் என் தனிச் சத்தே
சத்தியம் சத்தியம் சத்தியம் எனவே
இத்தகை வழத்தும் என் தனிச் சத்தே 1210
துரியமும் கடந்ததோர் பெரியவான் பொருளென
உரைசெய் வேதங்கள் உன்னும் மெய்ச் சத்தே
அன்றதன் அப்பால் அதன்பரத்து அதுதான்
என்றிட நிறைந்த என் தனிச் சத்தே
என்றும் உள்ளதுவாய் எங்கும் ஓர் நிறைவாய்
என்றும் விளங்கிடும் என் தனிச் சித்தே
சத்திகள் பலவாய் சத்தர்கள் பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே
தத்துவம் பலவாய்த் தத்துவி பலவாய்
இத்தகை விளங்கும் என் தனிச் சித்தே 1220

The eternal 'ONE' as the static existent (SAT) and as
'ONE' the Dynamic existent

Eternally in existence my sole SAT of SAT-CIT-ANANDA
Though felt wherever there all Realms of all the Planes
Yet unknown of my soal 'SAT'
The crowned universal scriptures and their intrinsic contents
could hardly substantiate my sole 'SAT'
The religious regulative scriptures and their intrinsic contents
could hardly particularise my sole 'SAT'
TRUTH TRUTH TRUTH Hence
So impressive of my sole 'SAT' 1210

*Witnessing Param Purusha i.e. sakshi Bhuta
**PARA PRAKRITI
Beyond even the Transcendental the ONE Vast expansive
sky of Heaven's 'SAT' as the substance
The vedhas' scripturally hailed Truth-substance
Beyond that horizon's expanse exist that only
So manifestedly filled up my sole 'SAT'
Eternally existing the all Vast Space filled up as the ONE
substance

Eternally expressive my sole 'CHIT FORCE'
Many as the female aspect of FORCES and many as the
male aspect of FORCES
So expressive my sole 'CHIT FORCE'
Many as the principles and many as their teachings
So expressive my sole 'CHIT FORCE'
* Truth-consciousness Force, CHIT SHAKTI 1220

படிநிலை பலவாய்ப் பதநிலை பலவாய்

இடிவற விளங்கிடும் என் தனிச் சித்தே

மூர்த்தர்கள் பலவாய் மூர்த்திகள் பலவாய்

ஏற்பட விளக்கிடும் என் தனிச் சித்தே

உயிர்வகை பலவாய் உடல்வகை பலவாய்

இயலுற விளக்கிடும் என் தனிச் சித்தே

அறிவவை பலவாய் அறிவன பலவாய்

எறிவற விளக்கிடும் என் தனிச் சித்தே

நினைவவை பலவாய் நினைவன பலவாய்

இனைவற விளக்கிடும் என் தனிச் சித்தே 1230

காட்சிகள் பலவாய்க் காண்பன பலவாய்

ஏட்சியின் விளக்கிடும் என் தனிச் சித்தே

செய்வினை பலவாய்ச் செய்வன பலவாய்

எய்வற விளக்கிடும் என் தனிச்சித்தே

அண்ட சராசரம் அனைத்தையும் பிறவையும்

எண்தர விளக்கும் என் தனிச் சித்தே

எல்லாம் வல்லசித்து எனமறை புகன்றிட

எல்லாம் விளக்கிடும் என் தனிச் சித்தே

ஒன்றதில் ஒன்றென்று உரைக்கவும் படாதாய்

என்றும் ஓர் படித்தாம் என் தனி இன்பே 1240

Hierachical realms as many and realisation -states as many

Emphatically expressive my sole CHIT FORCE

The God heads as many and Gods as many

created to be expressive my sole CHIT FORCE

The life species as many and their bodily structure as many

Dynamically expressive my sole 'CHIT FORCE'

The sentient kinds as many and the instinctives as many

Explicitly expressive my sole CHIT FORCE

Memorable kinds as many and immemorable kinds as many

Specifically expressive my CHIT FORCE 1230

Visions as many and visibles as many

Highly expressive my CHIT FORCE

The charted destiny as many and the doings as many

Specifically expressive my CHIT FORCE

All the cosmic objects and others

Quantitatively expressive my CHIT FORCE

The all omnipotent CHIT FORCE so hailed by
the spiritual scripture

The all expressive my CHIT FORCE

Harmonizing into the 'ONENESS' even unsaid so

yet it is the 'ONE' only my sole 'BLISS' 1240

இது அது என்னா இயலுடை யதுவாய்
எதிர் அற நிறைந்த என் தனி இன்பே
ஆக்குறு மவத்தைகள் அனைத்தையும் கடந்துமேல்
ஏக்கற நிறைந்த என் தனி இன்பே
அறிவுக்கு அறிவினில் அது அது அதுவாய்
எறிவற்று ஓங்கிய என் தனி இன்பே
விடயம் எவற்றினும் மேல்மேல் விளைந்தவை
இடையிடை ஓங்கிய என் தனி இன்பே
இம்மையும் மறுமையும் இயம்பிடும் ஒருமையும்
எம்மையும் நிரம்பிடும் என் தனி இன்பே 1250
முத்தர்கள் சித்தர்கள் சத்திகள் சத்தர்கள்
எத்திறத் தவர்க்குமாம் என் தனி இன்பே
எல்லா நிலைகளின் எல்லா உயிருறும்
எல்லா இன்புமாம் என் தனி இன்பே
கரும்புறு சாறும் கனிந்தமுகக் கனியின்
விரும்புறும் இரதமும் மிக்கதீம் பாலும்
குணங்கொள் கோல்தேனும் கூட்டி ஒன்றாக்கி
மணங்கொளப் பதஞ்செய் வகைஉற இயற்றிய
உணவெனப் பல்கால் உரைக்கினும் நிகரா
வணமுறும் இன்ப மயமே அதுவாய்க் 1260

This or that unspecified so dynamically preferring
unopposedly filledup my sole 'BLISS'
All the incidental troubles traversed of and beyond
with no anxiety filledup my sole 'BLISS'
knowledging the knowledge that identifies the Truth
unopposedly hailed my sole 'BLISS'
Whatever knowledge of whatever sense succeedingly projected
Intermitently hailed my sole 'BLISS'
The earthly life and the Heavenly life said as the
ONENESS of identity
Filled up in me my sole 'BLISS' 1250

* **
The Jnanis, Siddhas, Goddesses and Gods
To whom so ever the potential - held my sole 'BLISS'
In all the states of all lives' feeling
All the blissfulness forge from my sole 'BLISS'
The sugarcane juice and that of the ripe three * * fruits
of the desired mixture and the first cow-milk after
given birth of baby
And the rich crystal honey all mixed up into one
All get settled to make into sweet fragrant substance
Even the frequently said habitual food is beyond comparison
Stands in excellence with wholly blissful 1260

* Those who realised soul, ** Tantriks i.e. occultists
* 1. Banana 2. Mango 3. Jackfruit

கலந்து அறிவுருவாய்க் கருதுதற்கு அரிதாய்
 நலந்தரு விளக்கும் நவிலரும் தண்மையும்
 உள்ளதாய் என்றும் உள்ளதாய் என்னுள்
 உள்ளதாய் என்றன் உயிருளம் உடம்புடன்
 எல்லாம் இனிப்ப இயலுறு சுவையளித்து
 எல்லாம் வல்லசித்து இயற்கைய தாகிச்
 சாகா வரமும் தனித்த பேரறிவும்
 மாகா தலிற்சிவ வல்லப சத்தியம்
 செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
 மயக்கறத் தருந்திறல் வண்மையதாகிப் 1270
 பூரண வடிவாய்ப் பொங்கிமேல் ததும்பி
 ஆரண முடியுடன் ஆகம முடியும்
 கடந்தென தறிவாம் கனமேற்சபைநடு
 நடந்திகழ் கின்ற மெய்ஞ்ஞான வாரமுதே
 சத்திய அமுதே தனித்திரு வமுதே
 நித்திய அமுதே நிறைசிவ அமுதே
 சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
 மெய்ச்சிதா காச விளைவருள் அமுதே
 ஆனந்த அமுதே அருளொளி அமுதே
 தானந்தம் இல்லாத் தத்துவ அமுதே 1280

Mixed to impart knowledge hardly to so think over
 Expressive of wellness and harbinger of unparalleled coolness
 The ever existent and in me existing
 So is existing said my life, mind and body together
 Tasting dynamically all became sweet
 The all omnipotent 'CHIT FORCE' became the nature
 The boon of deathlessness and the exclusive
 supreme knowledge
 In the depth of blissful love , lies the supreme Divine's
 Omnipotent Force
 The all countless unparalleled Dynamic fulfilments and the 'BLISS'
 Unopposedly open to beget substantiated 1270
 The all integrated 'FORM' blooming over head
 with jewelled crown and celebrated crowning rituals of scriptures
 My transcendental knowledge as in the center stage of Heaven
 Dynamically acting Blissfull Truth - knowledge
 The Truth - Bliss the exclusive Divine Bliss
 The eternal bliss the omnipotent supreme Bliss
 The sole forefront Bliss of SAT-CIT-ANANDA
 The Truth-conscious sky of Heaven's blooming gracious Bliss
 The Bliss of Delight the Bliss of Grace - Light
 The endless eternal SELF'S BLISS of Spiritual
 principles 1280

நவநிலை தரும் ஓர் நல்ல தெள்ளமுதே
 சிவநிலை தனிலே திரண்ட உள்ளமுதே
 பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
 கைபடாப் பெருஞ்சீர் கடவுள் வானமுதே
 அகம்புறம் அகம்புறம் ஆகிய புறப்புறம்
 உகந்தநான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
 பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
 தனிமுதல் ஆய சிதம்பர அமுதே
 உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
 அலகிலாப் பெருந்திறல் அற்புத அமுதே 1290
 அண்டமும் அதன்மேல் அண்டமும் அவற்றுள
 பண்டமும் காட்டிய பரம்பர மணியே
 பிண்டமும் அதிலுறு பிண்டமும் அவற்றுள
 பண்டமும் காட்டிய பராபர மணியே
 நினைத்தவை நினைத்தவை நினைத்தாங்கு எய்துற
 அனைத்தையும் தரும் ஓர் அரும்பெறன்மணியே
 விண்பதம் அனைத்தும் மேற் பதம் முழுவதும்
 கண்பெற நடத்தும் ககனமா மணியே
 பார்பதம் அனைத்தும் பகரடி முழுவதும்
 சார்புற நடத்தும் சரவொளி மணியே 1300

O! Elixir of the effective intuitive knowledge giveth the *
 * Nineth Spiritual State
 That has swelled up from the depth of ** SIVAM”
 in the ‘SAHASRARAM”
 O! Sacred Elixir of the TRUTH-COMPASSION
 O! Elixir of the Divine-Sky the unreachable
 Supreme Harmonizer
 The ** INMOST THE OUTMOST, The INNER-OUTER
 of the outmost-outer
 O! Elixir the highly hailed in the Four entitled Realms
 O! Elixir of the Absolute (PARABRAHMAN) The Unveiled
 O! Elixir of THE SUPERMIND (THIRUCITRAMBALAM)
 became the SUPREME FRONT
 O! Elixir unexhaustive ever if spread
 over the entire universe
 O! Elixir of Miracle the immeasurable supreme dynamic-FORCE1290
 The universe and beyond another universe exist
 Also shown in of the objects the Divine pearl
 The physical body and the inside subliminal
 Also shown of the substances the Divine Pearl
 Whatever thought of and thought of thinking to beget
 To beget of the all exist one exemplary Divine Pearl
 The Realm of whole cosmos and the Transcendental
 beyond’s whole Realm
 To witness exist the Pearl of Divine - Light
 The Realm of whole world and the whole under-world space
 To relatively exist the series of Divine Pearl of light 1300

அண்ட கோடிகள் எலாம் அரைக்கணத்து ஏகிக்

கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே

சராசர உயிர் தொறும் சாற்றிய பொருள் தொறும்

விராவி உள் விளங்கும் வித்தக மணியே

மூவரும் முனிவரும் முத்தரும் சித்தரும்

தேவரும் மதிக்கும் சித்திசெய் மணியே

தாழ்வெலாம் தவிர்ந்துச் சகமிசை அழியா

வாழ்வெனக்கு அளித்த வளரொளி மணியே

நவமணி முதலிய நலமெலாம் தருமொரு

சிவமணி எனும் அருட்செல்வமா மணியே

1310

வான்பெறற்கு அரியவகையெலாம் விரைந்து

நான்பெற அளித்த நாத மந்திரமே

கற்பம் பலபல கழியினும் அழியாப்

பொற்புற அளித்த புனித மந்திரமே

அகரமும் உகரமும் அழியாச் சிகரமும்

வகரமும் ஆகிய வாய்மை மந்திரமே

ஐந்தென எட்டென ஆறென நான்கென

முந்துறு மறை முறை மொழியு மந்திரமே

வேதமும் ஆகம விரிவுகள் அனைத்தும்

ஓதநின்று உலவாது ஓங்கு மந்திரமே

1320

All the cosmos in crores within Half a minute

To be visibly seen lit up by the knowledgefull pearl

In all the lives of the world and in the related all objects

Spread over expressively inside by the amazing Pearl

* The Triune Beings, Sages, Saints and * Siddhas

And Heavenly Beings respecting the fulfiller Pearl

Avoided of the lowliness ever to keep the dynamic relation

Giveth me the life-divine the blooming light of the pearl

The nine kinds of pearl of wellness giveth the ONE

Divine pearl said of the wealthy graceful

supreme pearl 1310

* Brahma, Vishnu, Sivan * Occultists

The sky of Heaven - held all the rare kinds speedily

To beget me bestowed with rhythmic O! Mantra

Though to pass off aeons after aeons ever to have of

The golden physical of me bestowed the sacred O! Mantra

The body, soul, the ever existent self and mind

In oneness with the Truth - Divine O! Mantra

With syllables of five-fold, Eightfold, sixfold and fourfold

Sayeth by the ancient book of knowledge O! Mantra

of all the Vedic and Religious sayings

when chanted sustainingly hailed O! Manthra

1320

உடற்பிணி யனைத்தையும் உயிர்ப்பிணியனைத் தையும்

அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே

சித்திக்கு மூலமாம் சிவமருந்து எனவுளம்

தித்திக்கு ஞானத் திருவருள் மருந்தே

இறந்தவர் எல்லாம் எழுந்திடப் புரியும்

சிறந்தவல் லபமுறு திருவருள் மருந்தே

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே

நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீர் உடையநன்மருந்தே 1330

என்றே என்னினும் இளமையோடு இருக்க

நன்றே தரும் ஒரு ஞானமா மருந்தே

மலப்பிணி தவிர்த்தருள் வலம்தரு கின்றதோர்

நலத்தகை அதுவென நாட்டிய மருந்தே

சிற்சபை நடுவே திருநடம் புரியும்

அற்புத மருந்தெனும் ஆனந்த மருந்தே

இடையறப் படாத இயற்கை விளக்கமாய்த்

தடை ஒன்றும் இல்லாத் தகவுடையதுவாய்

மாற்றிவை என்ன மதித்து அளப் பரிதாய்

உன்றமும் வண்ணமும் ஒருங்குடை அதுவாய் 1340

The all diseases of body and the all diseases of life

Totally obstructed of the Grace-Divine medicine

The Divine as medicine is the basic to realise fulfilment

and for my

Bliss of the inner Being the Divine's Grace - Knowledge

is medicine

For all the dead to bring into their revival

The immaculate omnipotent Grace - Divine is the medicine

The ultimate disease of death to obstruct that kind

Shown of the omnipotential medicine

Greying, wrinkleling and ageing these are not to touch

Giveth the screen by the Harmony - hold the

medicinal elixir 1330

For ever to be in youthfulness of me

Giveth the wellness one supreme knowledgeable medicine

The disease of ignorance obstructed of one

engulfing the Grace

Held the wellness established as so of the medicine

In the centre of Truth - conscient Realm the

Dynamic Divine dance

Held as wonderful medicine and blissful medicine

As uninhibited Nature's expression

unobstructable by any situation

As the unmeasurable quality of purity

As the strength and beauty harmoniously blended into one 1340

காட்சிக் கினியநற் கலையுடை அதுவாய்
 ஆட்சிக் குரியபன் மாட்சியும் உடைத்தாய்
 கைதவர் கனவினும்காண்டற்கு அரிதாய்ச்
 செய்தவப் பயனாந் திருவருள் வலத்தால்
 உளம்பெறும் இடமெலாம் உதவுக எனவே
 வளம்பட வாய்த்து மன்னிய பொன்னே
 புடம்படாத் தரமும் விடம்படாத் திறமும்
 வடம்படா நலமும் வாய்த்த செம்பொன்னே
 மும்மையும் தருமொரு செம்மையை உடைத்தாய்
 இம்மையே கிடைத்து இங்கிலங்கிய பொன்னே 1350
 எடுத்தெடுத்து உதவினும் என்றும் குறையாது
 அடுத்தடுத்து ஓங்குமெய் அருளுடைப் பொன்னே
 தளர்ந்திடேல் எடுக்கின் வளர்ந்திடு வேமெனக்
 கிளர்ந்திட உரைத்துக் கிடைத்த செம்பொன்னே
 எண்ணியதோறும் இயற்றுக என்றெனை
 அண்ணி என்கரத்தில் அமர்ந்த பைம்பொன்னே
 நீகேண் மறக்கினும் நின்னையாம் விட்டுப்
 போகேம் என எனைப் பொருந்திய பொன்னே
 எண்ணிய எண்ணியாங்கு எய்திட எனக்குப்
 பண்ணியதவத்தால் பழுத்த செம்பொன்னே 1360

Blissful vision with well knowledgeable ONE
 To rightfully reign over encompassing all the capacities
 Even slipping into dream hardly to be witnessed with by
 the sinful
 By the fruit of penance with the strength of Divine Grace
 Wherever my psychic Being enters render the help so as
 To bestow the prosperity awarded the Golden Being
 The unalterable status and uninhibited valor
 The unregenerate wellness giveth me the
 reddish Golden -Being
 Giveth me the reign over the three worlds to rule
 Though awarded me the reign over the earthly world
 inhabiting the Golden Being 1350
 Even repeatedly ever given of things in help
 never to be extinct
 And successively growing up my Graceful
 Divine Golden-Being
 Be not in despair, if ridden off will growup so
 Said stirringly my Reddish Golden - Being
 Do it as you aspire for so said
 And approached and sheltered in my hand the fresh
 Golden-Being
 Even if you forgotten from thoust will never
 Recede so said merged in me the Golden-Being
 To attain to what aspired for me
 The penance gotten the ripe Reddish Golden-Being 1360

விண்ணியல் தலைவரும் வியந்திட எனக்குப்
 புண்ணியப் பயனால் பூத்த செம்பொன்னே
 நால்வகை நெறியினும் நாட்டுக எனவே
 பால் வகை முழுதும் பணித்த பைம் பொன்னே
 எழுவகை நெறியினும் இயற்றுக எனவே
 முழுவகைகாட்டி முயங்கிய பொன்னே
 எண்ணியபடி எலாம் இயற்றுக என்றெனைப்
 புண்ணிய பலத்தாற் பொருந்திய நிதியே
 உழிதோ றாழி உலப்புறாது ஓங்கி
 வாழி என்று எனக்கு வாய்த்த நன்னிதியே 1370
 இதமுற வழிதோறு எடுத்தெடுத்து உலகோர்க்கு
 உதவினும் உலவாது ஓங்கு நன்னிதியே
 இருநிதி எழுநிதி இயல் நவ நிதிமுதல்
 திருநிதி எலாம் தரும் ஒரு நிதியே
 எவ்வகை நிதிகளும் இந்தமா நிதியிடை
 அவ்வகை கிடைக்குமென்று அருளிய நிதியே
 அற்புதம் விளங்கும் அருட்பெரு நிதியே
 கற்பனை கடந்த கருணைமா நிதியே
 நற்குண நிதியே சற்குண நிதியே
 நிற்குண நிதியே சிற்குண நிதியே 1380

Even the dynamic Heaven's presiding chair to be astonishing
 By fulfilment of mine good virtues gotten the red Golden-Being
 * The fourfold disciplines inspired of me
 And so commanded me to disseminate the
 slender Golden-Being
 The discipline of ascending consciousness to disseminate of me
 And so all the kinds shown of commanded the Golden-Being
 Commanded to act whatever aspired for
 So said of me by strength of good virtues
 became my affectionate Being
 Aeons after aeons unalterably to hail
 Blessed me so my owned wellwish Head 1370
 * 1. Sariyai 2. Kriya 3. Yoga 4. Jnana
 To succor the worldly people repeatedly awarding
 aëon after aëon
 To help unextinctly hail O! the benevolent Head
 * The two icons, the ascending dynamic icon beginning
 from the nineth spiritual plane
 And attaining to the Divine **Head all is only one supreme Head
 Whatever the spiritual treasures these are exist in this
 supreme Head
 of that kind be gotten so bestowed the Divine Head
 This wonder struck so expressively held in the supreme
 Grace - Divine
 The beyond imaginary of the Supreme
 Compassionate Being
 The benevolent Divine Head the Divine Head personage
 The impersonal Divine Head Truth-conscient
 Divine Head 1380
 * Soul and Self, * Kundalini Shakti, ** Sat-cit-Ananda

பளகிலாது ஓங்கும் பளிக்குமா மலையே

வளம் எலாம் நிறைந்த மாணிக்க மலையே

மதியுற விளங்கும் மரகத மலையே

வதிதரு பேரொளி வச்சிர மலையே

உரைமனம் கடந்தாங்கு ஓங்குபொன் மலையே

துரியமேல் வெளியில் ஜோதிமா மலையே

புற்புதம் திரைநுரை புரைமுதல் இலதோர்

அற்புதக்கடலே அமுதத்தண் கடலே

இருட்கலை தவிர்த்தொளி எல்லாம் வழங்கிய

அருட்பெரும் கடலே ஆனந்தக் கடலே 1390

பவக்கடல் கடந்துநான் பார்த்தபோது அருகே

உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே

என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்துளம்

நன்றுற விளங்கிய நந்தனக்காவே

சேற்றுநீர் இன்றிநல் தீஞ்சுவை தரும்ஓர்

ஊற்றுநீர் நிரம்பஉடையபூந் தடமே

கோடைவாய் விரிந்த குளிர்ந்தரு நிழலே

மேடைவாய் வீசிய மெல்லிய காற்றே

களைப்பறக் கிடைத்த கருணை நன்னீரே

இளைப்பற வாய்த்த இன்சுவை உணவே 1400

With faultlessly hailed splendour the supreme crystal Ruby Mountain
All the treasures-held the pearl mountain
All the expressive knowledge - held sapphire Mountain
Life begetting supreme light of the Diamond Mountain
Transcended of the word and thought hail O!
the Golden Mountain
In the transcendental Supreme Vacant Vastness the
supreme Mountain of Light
The immaculate golden plane without the trace
of ignorance and veil
The ocean of wonder the chill ocean of Divine elixir
The ignorance of darkness done - out showered
the effulgence of light
O! the Vast Ocean of Grace the Ocean of BLISS 1390
* Supreme void
Beyond the ocean of physical universe when I looked there
wondrous Treasures held by the horizon's infinite bound
All the despairing thoughts done - out; my being
To beget the succor expressively O! the Divine Guard
Without the impure mud -water the sweet
excelsior one giveth
The Spring water filled up cool tank
In the spreading summer the chillness giveth shadow
The slender air blowing over the stage
The tiresomeness doneout begotten the compassionate
benevolent water
Full restfulness begotten with the sweet tasty food 1400

தென்னைவாய்க் கிடைத்த செவ்விளநீரே

தென்னை வான் பலத்தில் திருகுதீம் பாலே

நீர்நசை தவிர்க்கும் நெல்லியங் கனியே

வேர்விளை பலவின் மென்சுவைச் சூளையே

கட்டுமாம் பழமே கதலிவான் பழமே

இட்ட நற்சுவைசெய் இலந்தையங் கனியே

புனிதவான் தருவில் புதுமையாம் பலமே

கனி எலாங் கூட்டிக் கலந்த தீஞ்சுவையே

இதந்தரு கரும்பில் எடுத்த தீஞ்சாறே

பதந்தரு வெல்லப் பாகினின் சுவையே

1410

சாலவே இனிக்கும் சர்க்கரைத் திரளே

ஏலவே நாவுக்கு இனிய கற்கண்டே

உலப்புறாது இனிக்கும் உயர்மலைத் தேனே

கலப்புறா மதுரம் கனித்த கோல்தேனே

நவையிலாது எனக்கு நண்ணிய நறவே

சுவையெலாம் திரட்டிய தூயதீம் பதமே

பதம்பெறக் காய்ச்சிய பசு நறும்பாலே

இதம்பெற உருக்கிய இளம்பசு நெய்யே

உலர்ந்திடாது என்றும் ஒரு படித்து ஆகி

மலர்ந்துநல் வண்ணம் வயங்கிய மலரே

1420

The coconut begotten the red coconut water

The Heaven's potential transforms the milk of coconut

sweetened

The water thirstiness donning out goose - berry

The branch - rooting's jack fruits' slender fleshy sweet pulp

The densely built Mango fruit the heavenly fruit of banana

And the tasty berry fruit

The serene Heaven's given strange strength

All the fruits mixed up of the sweetness

The sweet juice gotten of the wellness giveth the sugarcane

The sweet tasteful heated palm - gur

1410

The ever sweetening sugar candy

The tasty cardamom O! sweet candy

The ungluttonously sweetening high mountain's honey

The unmixed ripe elixir the crystal honey

The wantonless of me given the honey

All the kinds of tastes gathered of the pure well prepared
substances

The qualitatively boiled cow - milk

The fragrantly melted young cow's ghee

The undried to be ever afresh

The blossomed flower with ornamental colours

1420

இகந்தரு புவிமுதல் எவ்வுலக உயிர்களும்
 உகந்திட மணக்கும் சுகந்த நல்மணமே
 யாமுறும் இசையே இனிய இன்னிசையே
 ஏழுறும் இசையே இயல் அருளிசையே
 தீவள்ஒளிப் பருவம் சேர்ந்த நல்லவளே
 அவளொடும் கூடி அடைந்ததோர் சுகமே
 நாதநல் வரைப்பில் நண்ணிய பாட்டே
 வேதகீதத்தில் விளை திருப்பாட்டே
 நன்மார்க்கர் நாவில் நவிறறிய பாட்டே
 சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே 1430
 நம்புறும் ஆகமம் நவிறறிய பாட்டே
 எம்பலம் ஆகிய அம்பலப்பாட்டே
 என் மனக் கண்ணே என் அருட் கண்ணே
 என் இரு கண்ணே என் கணுண் மணியே
 என் பெரும் களிப்பே என் பெரும் பொருளே
 என் பெரும் தீறலே என் பெரும் செயலே
 என் பெரும் தவமே என் தவப் பலனே
 என் பெரும் சுகமே என் பெரும் பேறே
 என் பெரு வாழ்வே என்றன் வாழ் முதலே
 என் பெரு வழக்கே என் பெரும் கணக்கே 1440

To begin with the earth's and all the lives of
 whatever worlds
 To smell the aroma of the aspired fragrance
 The rhythm of the musical instrument (yazh) is the
 * sublime rhythm
 The rhythm of the musical septet is the
 nature's giveth rhythm
 The effulgent youthful physical
 The physical integrated with the wellness
 The transcendental Horizon's giveth rhythmic song
 And the Truth knowledge borne Divine Song
 The spiritual adepts' sung of the song
 ** The sanmarga sangam adopted song 1430
 * Seven musical nodes; Sapta Swaram
 i.e. Sa,re,ga,ma,pa,tha,ni
 ** Divine' path Association
 The celebrated spiritual rite's adopted song
 The Divine plane's song became the realm of me
 O! My eye of mind O! my eye of Grace
 O! My two eyes O! my pearl of eye
 O! My Supreme delight O! my supreme substance
 O! My supreme strength O! my supreme Action
 O! My supreme penance O! my fruit of the penance
 O! My supreme wellness O! my supreme boon
 O! My supreme life O! my Life's treasure
 O! My supreme characteristic O! my supreme Account 1440

என் பெரு நலமே என் பெரும் குலமே
என் பெரு வலமே என் பெரும்புலமே
என் பெரு வரமே என் பெரும் தரமே
என் பெரு நெறியே என் பெரு நிலையே
என் பெரும் குணமே என் பெரும் கதியே
என் பெரும் தயவே என் பெரும் கருத்தே
என் பெரும் பதியே என்னுயிர் இயலே
என் பெரு நிறைவே என் தனி அறிவே
தோலெலாம் குழைந்திடச் சூழ் நரம்பனைத்தும்
மேலெலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட 1450
என்பெலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலாம் மெய்யுறத் தளர்ந்திட
இரத்தம் அனைத்தும் உள்இறுகிடச் சக்கிலம்
உரத்திடை பந்தித்து ஒரு திரள் ஆயிட
மடலெலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடலெலாம் ஊற்றெடுத்து ஓடி நிரம்பிட
ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திட
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட
உள்நகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால்வழிந்து ஓடிட 1460

O! My supreme welfare O! my supreme tribe
O! My supreme valour O! my supreme surrounding
O! My supreme boon O! my supreme quality
O! My supreme path O! my supreme plane
O! My supreme character O! my supreme judgement
O! My supreme compassion O! my supreme destiny
O! My supreme Lord! My Life's Force
O! My supreme fulfiller my exclusive knowledge
All the skin became supple and all the surrounding nerves
Over the entire body with their current
flowing Pause after pause 1450
All the bones pause after pause became Pliable
The slender fleshy muscles of the body to feel truth relaxed
The entire blood inside condensed and the seminal fluid
Becoming dense hardened into one crystal
The petals of brain blossomed and Amruta^{*}
Sprung all over the body and filled up
The forehead perspired and the effulgent face blossomed
In the chill-life pervaded the peace
smile from the inmost emerged and hair raised on end
Tears of joy swelled and run over the body touching the feet 1460
* Divine Elixir

வாய்துடித்து அலறிட வளர்ச்சித் துணைகளில்
கூயிசைப் பொறியெலாம் சும்மெனக் கொட்டிட
மெய்யெலாம் குளிர்ந்திட மென்மார் பசைந்திட
கையெலாம் குவிந்திடக் காலெலாம் சுலவிட
மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்தம் இயைந்து களித்திட
அகங்காரம் ஆங்காங்கு அதிகாரிப் பமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட
அறிவுரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறும் ஆன்மதற் போதமும் போயிடத் 1470
தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கு ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட
உலகெலாம் விடயம் உளவெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசைமேல் பொங்கிட
என்னுளத் தெழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என் தனி அன்பே
பொன்னடி கண்டு அருட் புத்தமுது உணவே
என்னுளத்து எழுந்த என்னுடை அன்பே
தன்னையே எனக்குத் தந்தருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே 1480

Mouth trembling shouted and in the ear's drum
The cuckoo's humming vibration *O.....M filled up
The whole body chilled the slender chest slidden
The hands joined as in worship the feet in rotation
The mind passionately melt and intellect explicitly emergent
The awakened consciousness delightfully emerged
The ego swelling took refuge wherever there
To seek the company the soul outgrown to blossom
All the substance of knowledge became delighted
And the stubborn spiritual ego evacuated 1470
* The Primordial Sound
All the principles together wholly wiped out
The substance of divinity alone exclusively to
hail sustained
All the substance of the world and of the
mental vanished
The desire bloomed over the immeasurable Grace
The emergent from my soul to beget all lives to prosper
Hailed from my soul my exclusive LOVE
The lotus Golden feet to witness the fresh
food Grace - Amruta
My soul - emergent my owned LOVE
Giveth me Thoust Self with the Grace - Light
Transformed me my exclusive LOVE 1480

என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து
 என்னுள்ளே விரிந்த என்னுடை அன்பே
 என்னுள்ளே விளங்கி என்னுள்ளே பழுத்து
 என்னுள்ளே கனிந்த என்னுடை அன்பே
 தன்னுள்ளே நிறைவுறு தரமெலாம் அளித்தே
 என்னுள்ளே நிறைந்த என் தனி அன்பே
 துன்புள அனைத்தும் தொலைத்து என துருவை
 இன்புரு ஆக்கிய என்னுடை அன்பே
 பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
 என்னுளம் கலந்த என் தனி அன்பே 1490
 தன்வசமாகித் ததும்பிமேல் பொங்கி
 என் வசம் கடந்த என்னுடை அன்பே
 தன்னுள்ளே பொங்கிய தண்ணமுது உணவே
 என்னுள்ளே பொங்கிய என் தனி அன்பே
 அருளொளி விளங்கிட ஆணவம் எனும் ஓர்
 இருளற என்னுளத்து ஏற்றிய விளக்கே
 துன்புறு தத்துவத் தூரிசெலாம் நீக்கிநல்
 இன்புற என்னுளத்து ஏற்றிய விளக்கே
 மயலற அழியா வாழ்வு மேன்மேலும்
 இயலுற என்னுளத்து ஏற்றிய விளக்கே 1500

Projected from me blossomed from me
 spread out in me my owned LOVE
 Expressed in me grown up in me
 Ripened in me my owned LOVE
 Thoust fulfilled qualities giveth
 Me fulfilled my exclusive LOVE
 All the troubles abandoned of me the physical body
 To become delighted of me my owned LOVE
 The Golden-physical to become appropriate of me
 Merged in me my exclusive LOVE 1490
 Thoust possession swelled over and spilled
 To in my possession my owned LOVE
 Thoust spilled chill Grace - Substance
 Spilled in me my exclusive LOVE
 The Grace - Light to be expressive the egoism the one-said
 Darkness to rid lit up the light in my soul
 All the sediment of troubling principles abandoned
 the wellness
 Delight lit up the light in my soul
 Ridding the illusory ignorance the deathless life to prosper
 Dynamically lit up the light in my soul 1500

இருவெளி அனைத்தும் இயலொளி விளங்கிட
 நடுவெளி நடுவே நாட்டிய விளக்கே
 கருவெளி அனைத்தும் கதிரொளி விளங்கிட
 உருவெளி நடுவே ஒளிந்தரு விளக்கே
 தேற்றிய வேதத் திருமுடி விளங்கிட
 ஏற்றிய ஞான இயலொளி விளக்கே
 ஆகம முடிமேல் அருளொளி விளங்கிட
 வேகமது அறவே விளங்கொளி விளக்கே
 ஆரியர் வழத்திய அருள் நிலை அனாத்
 காரியம் விளக்கும் ஓர் காரண விளக்கே 1510
 தண்ணிய அமுதே தந்து என துளத்தே
 புண்ணியம் பலித்த பூரணமதியே
 உய்தர அமுதம் உதவி என்னுளத்தே
 செய்தவம் பலித்த திருவளர் மதியே
 பதியெல்லாம் தழைக்கப்பதம் பெறும் அமுதே
 நிதியெலாம் அளித்த திருநிறை மதியே
 பாலெனத் தண்கதிர் பரப்பி எஞ்ஞான்றும்
 மேல்வெளி விளங்க விளங்கிய மதியே
 உயங்கிய உள்ளமும் உயிரும் தழைத்திட
 வயங்கிய கருணை மழைபொழி மழையே 1520

The whole of INCONSCIENT PLANE to be lit up with the
 Truth - Light
 The Centre of the Supramental Plane
 manifested with O! Light
 The whole of SUBCONSCIENT PLANE to be lit up
 with the rays of light
 The centre of the cosmic plane effulgent O! Light
 The hailed crowning Divine Knowledge to be openness
 The lit up Truth-mind O! of Light
 The Grace - Light to be expressive of the crowning
 spiritual principles
 The receding speed of the effulging O! Light
 The Brahmic-conscients' stressfully held of the eternal Grace-State
 The one causal light expressing the effectual 1510
 The chill Amruta giveth me of the soul
 The deliverance effected of the blossomed intellect
 To assist me of the soul to evolve giveth the Amruta
 The penance done effective of the Divine oriented intellect
 All the god - heads to prosper the richly evolving Amruta
 The divine - rich intellect giveth of all the treasures
 The eternally spread out cool rays of milky light
 The supreme vast to be expressive held of the Divine intellect
 The tiresome soul and life to evolve
 Bestowed the compassionate raining O! rain 1520

என்னையும் பணிகொண்டு என்னுளே நிரம்ப
மன்னிய கருணை மழைபொழி மழையே
உளங்கொளும் எனக்கே உவகைமேல் பொங்கி
வளங்கொளக் கருணை மழைபொழி மழையே
நலந்தர உடலுயிர் நல்லறிவு எனக்கே
மலர்ந்திடக் கருணை மழைபொழி மழையே
தூய்மையால் எனது துரிசெலாம் நீக்கிநல்
வாய்மையால் கருணை மழைபொழி மழையே
வெம்மல இரவது விடிதரு ணந்தனில்
செம்மையில் உதித்துளம் திகழ்ந்த செஞ்சுடரே 1530
திரையெலாம் தவிர்த்துச் செவ்வி உற்று ஆங்கே
வரையெலாம் விளங்க வயங்கு செஞ்சுடரே
அலகிலாத் தலைவர்கள் அரக செய் தத்துவ
உலகெலாம் விளங்க ஓங்கு செஞ்சுடரே
முன்னுறு மலவிருள் முழுவதும் நீக்கியே
என்னுள வரைமேல் எழுந்த செஞ்சுடரே
ஆதியும் நடுவுடன் அந்தமும் கடந்த
ஜோதியாய் என்னுளம் சூழ்ந்த மெய்ச்சுடரே
உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே 1540

My soul to fill up giveth me of the work
The compassionate raining expected of O! Rain
The Bliss spilling in the soul of me
The richness to shower the compassionate raining O! Rain
The body and life to beget the wellness and the
knowledge of me
To blossom the compassionate raining O! Rain
To perfection of me donning - out all my past wrongs
By the Divine Truth the compassionate Raining O! Rain
The ignorant darkness donning - out at the moment of dawn
With the rising reddish sun's reddish spark held of
the soul 1530
All the veils donning - out at the destined moment
the reddish sun holding
All the horizons to be perceived held by the reddish glow
The countless god-heads reigning over the
spiritual principles
of them to be explicit hail O! the reddish glow
The past ignorance of darkness wholly done - out
The reddish spark arisen over my soul
The beginning with the mid and the end transcended of
As the effulgent surrounding my soul O! the Divine Spark
The light of the soul brightening the light of the
life to be openness
The white light shown of the flame of Divine Grace 1540

நலங்கொளப் புரிந்திடு ஞானயா கத்திடை

வலஞ்சுழித்து எழுந்து வளர்ந்தமெய்க் கனலே

வேதமும் ஆகம விரிவும் பரம்பர

நாதமும் கடந்த ஞானமெய்க் கனலே

எண்ணிய எண்ணிய எல்லாந்தர எனுள்

நண்ணிய புண்ணிய ஞானமெய்க் கனலே

வலமுறு சுத்தசன் மார்க்க நிலைபெறு

நலமெலாம் அளித்த ஞானமெய்க் கனலே

இரவொடு பகலிலா இயல்பொது நடமிடு

பரம வேதாந்தப் பரம்பரம் சுடரே

1550

வரம்நிறை பொதுவிடை வளர்திரு நடம்புரி

பரமசித் தாந்தப் பதிபரஞ் சுடரே

சமரச சத்தியச் சபையில் நடம்புரி

சமரச சத்தியத் தற்சயம் சுடரே

சபை என துளமெனத் தானமர்ந்து எனக்கே

அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி

மருளெலாம் தவிர்த்து வரமெலாம் கொடுத்தே

அருளமுது அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழி நின் பேரருள் வாழி நின் பெருஞ்சீர்

ஆழி ஒன்றளித்த அருட்பெருஞ்ஜோதி

1560

To know to beget the wellness by delving deep
in the Truth - knowledge

The clockwise rising up of the blownup Truth-flame

The spiritual scripture and expansive rites and the Heaven's

* Primordial sound transcended of the flame
of Truth - Knowledge

The thoughts of all aspirations to giveth me

The approached sacred flame of Truth-knowledge

The all potential suddha sanmarga state to beget

The all wellness bestowed the flame of Truth - Knowledge

With nothingness of the day and night the universal

Dynamic Divine's Action of

The divine knowledgeable Absolute Heaven's glow **1550**

* OM

The boon-ful universally blooming the dynamic
Divine's action of

The supreme knowledge - will borne of the supreme
summit God head O! Flame

In the integral Supramental Truth - Gnosis the
Dynamic Divine's action

The integral supramental Truth's inherent Flame

Thou manifested in me in my soul as if the Truth - Gnosis

And bestowed the refuge O! Arutperum Jothi

The illusory ignorance donning - out bestowed all the boons

And giveth the Grace - Amruta O! ARUTPERUM JOTHI

Hail O! thoust Supreme Grace Hail O! thoust

supreme Harmony

Giveth me the 'SCEPTER' O! ARUTPERUM JOTHI **1560**

என்னையும் பொருளென எண்ணி என்னுளத்தே
அன்னையும் அப்பனும் ஆகி வீற்றிருந்து
உலகியல் சிறிதும் உளம்பிடி யாவகை
அலகில்பே ரருளால் அறிவது விளக்கி
சிறுநெறி செல்லாத் திறனளித்து அழியாது
உறுநெறி உணர்ச்சி தந்து ஒளியுறப் புரிந்து
சாகாக் கல்வியின் தரமெலாம் உணர்த்திச்
சாகா வரத்தையும் தந்துமேன்மேலும்
அன்பையும் விளைவித்து அருட்பே ரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் 1570
ஓர் உரு ஆக்கியான் உன்னியபடி எலாம்
சீர்உறச் செய்துயிர்த் திறம்பெற அழியா
அருளமுது அளித்தனை அருள்நிலை ஏற்றினை
அருளறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி
வெல்கநின் பேரருள் வெல்கநின் பெருஞ்சீர்
அல்கலின் றோங்கிய அருட்பெருஞ்ஜோதி
உலகுயிர்த் திரளெலாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான்செயத் தந்தனை
போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி 1580

Me taken as of apt substance into my soul
Manifested as the mother and father
Even the least worldly life not to be sticking to my soul
Imparted into the knowledge whatever by the supreme Grace
Giveth me the aptitude donning - out the path of lowliness
And giveth the consciousness of evolving path
with effulging light
The knowledge of deathlessness of all
characteristics imparted to me
And the boon of deathlessness giveth me and
Seeded in me the growing 'LOVE' by the supreme Grace - Light
And filled up in me the 'BLISS' and mine and thoust 1570
Forms blended into 'ONE' the all aspirations of me
Harmoniously done with the life to be deathless strengthened
Giveth me the Grace - Amruta and the Grace - state imposed
Giveth the Grace - knowledge O! ARUTPERUM JOTHI
Victor O! thoust Supreme Grace
Victor O! thoust Supreme Harmony
The supreme award ARUTPERUM JOTHI
All the entire worldly lives to beget the path of Grace - Light
Giveth me the mandate to perform the five functions in vogue
Hail O! thoust supreme Grace Hail O!
thoust Supreme Harmony
The excelsior Force ARUTPERUM JOTHI 1580
* 1. Creation 2. Destruction 3. Protection 4. Veiling
5. Bestowing Grace

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்

யாவரும் பெற்றிடா இயல் எனக் களித்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே

சத்திய நிலைதனைத் தயவினில் தந்தனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையு றெலாம்

விலகநீ அடைந்து விலக்குக மகிழ்க

1590

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை

போற்றிநின் பேரருள் போற்றிநின் பெருஞ்சீர்

ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி.



The * Trinity Heavenly Beings, Saints, and Siddha

The all could never get the nature that begotten me

Hail O! thoust Supreme Grace Hail O!

thoust Supreme Harmony

The Excelsior Force ARUTPERUM JOTHI

Giveth me the all knowledge of fulfillments

And giveth me the Truth - Status in Compassion

Hail O! thoust Supreme Grace Hail O!

thoust Supreme Harmony

The Excelsior Force ARUTPERUM JOTHI

All the hurtfulness beseiging to the lives of the world

To done out thou reach and rid off to be in 'BLISS'

1590

* Brahma, Vishnu, Sivan

Beget the Suddha Sanmarga wellness state

Become the Supreme Truth - Being Be Excelsior said so

Hail O! thoust Supreme Grace Hail O!

thoust Supreme Harmony

The Excelsior Force ARUTPERUM JOTHI

ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI

ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI 1596

* THIRUCITRAMBALAM

ARUTPERUM JOTHI ARUTPERUM JOTHI

THANIPPERUMKARUNAI ARUTPERUM JOTHI

* SUPER MIND, SUPRA MENTAL WORLD 1599

